

திருமலர்ச்சிக் தவிஞர்கள்

THIRUMALAR SCIK
KAVINARKAL



THIRUMALA MUTHUSAMI (A)

அ. திருமலை முத்துச்சாமி.

M. A., B. T., Dip. Lib. Sc.,

நூலகத்துறைத் தலைவர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.



செம்டி நூலைக்கும்

2/122, பிராட்வே-சென்னை-1.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

சாந்தி வெளியீடு 20

மூதற் பதிப்பு ३ம் 1960

உரிமை ஆசிரியருக்கு

1/5/77

விலை ரூ. 1·25

10/93375

~~25P~~

031, New M.S

KD

SG



சிறப்புரை

‘மறுமலர்ச்சிக் கவிஞர்கள்’ என்ற இந்நாளில், இந்த நாற்றுண்டுக் கவிஞர் நால்வருடத்தைய கவிதையை, ஆரிஸார் அ. திருமலை முத்துச்வாமி ஆராய்கிறார். நம்முடைய காலத் திலேயே முனைத்து, நமது தனிவாழ்க்கையோடு பிளைந்து, நமது விருப்பு வெறுப்புக்களைத் தூண்டுகின்ற கொள்கைகள், ‘முதாய நிலைகள், அரசியல் போராட்டங்கள், தத்துவங்கள், குடசிகள், உடன்பாடுகள்—இவையே பெரும்பாலும் இத் நான்கு கவிஞர்களும் பேசுகின்ற பொருள்கள் ஆகும். இதனால், நமது விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு, காலத்தையைக் கவிதையாகத் துய்ப்பது கடினமான முயற்சியை விடுகிறது. இம்முயற்சியை மேற்கொள்கிறார் ஆரிஸார் திருமலை முத்துச்வாமி. அவருடைய முடிவுகள் அலைத்துதாழம் அப்படியே ஏற்கவேண்டும் என்பதில்லை. காலத்தைத் தராசிலேயா நிறுக்கிறோம், இல்லையே? உள்ளத்திலோ ஓரு எடை போடுகிறோம்? ஆகவே திறனுய்வாளர் வொட்டிவெறு முடிவுகளை அடைவது இயல்பு. முடிவு எதுவால்லாம், உகாத நோக்கிச் செல்லும் பாதையிலே நடப்பாதில் பயந்துள்ளது. தமிழ்க் கவிஞர் நால்வருடத்தைய பாடல்களோடு ஆர்வத்துடன் பழகி, இன்பம் பெற்ற ஓர் உள்ளத்தின் காட்டிலே இந்நாளில் அமைகின்ற பாதை. இந்தப் பாதை, பாரதி, தெனிக விராயகம் பிள்ளை, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆரிய நால்

பெரும் உடல் மூலமாகவும் வழியே சென்று, அங்கங்கே
ஏனது நினைவுமிடம் ஜமக்ருக் காட்டுகிறது. தெளிந்த பழகு
நீரில் பூசித்து போகவதால் அவரோடு கவிதை உலகில்
பொலிசு விடுவதாக எனிதாக இருக்கிறது. கவிதையில் ஈடுபாடு
* என உணர்களுமானால் ஆதரவு இந்நாலுக்குக் கிடைக்கும்
ஏனும் என்றாலுகிறேன் ; கிடைத்தல் வேண்டும் என்று
உறுத்துகிறேன்.

ஏ. பி. வி. கல்லூரி
ஷாத்துக்குடி
23—3—60

அ. சீநிவாசராகவன்

11 1960

முன்னூரை

மறுமலர்ச்சிக் கவிஞர்கள் என்னும் இந்துஸ்தான்து
கட்டுரைகளைக் கொண்டது.

முதல் கட்டுரை மதுரை மருத்துவக் கல்லூரியில்
நடந்த பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொறிவின்
சுருக்கமாகும். அடுத்த இரண்டு கட்டுரைகளும் முறையே
செங்தமிழ். அகில இந்திய தந்தி ஊழியர் சங்கச் சிறப்பு
மலர் ஆகியவற்றில் வெளிவந்தனவாகும். இருபதாவது
நூற்றுண்டில் கவிதை உலகில் ஏற்பட்டுள்ள மறு
மலர்ச்சியினை இந்நாலின் துணைகொண்டு ஒரளவு நாம்
அறியலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதைத்
தமிழுலகம் ஏற்றருள்வதாக.

இந்நாலிற்குச் சிறப்புரை வழங்கியுள்ள காலாடு
பேராசிரியரும். வ. உ. சி. கல்லூரி முதல்வருமான
உயர்திரு. அ. சீனிவாச ராகவன் எம். ஏ. அவர்களுக்கும் ;
இதனை நல்ல முறையில் வெளியிட்டுள்ள சாங்கி நூலை
உரிமையாளர் திரு. முத்துராமன் அவர்களுக்கும் நான்
என்றென்றும் கடப்பாட்டையேன்.

மதுரை,
1—4—60. {

அ. திருமலை முத்துச்சுவாமி

பசிப்புரை

இந்நாளில் தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர் கலைஞர் பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பூர்விதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் அவர்களது கவிதை நயங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தற்காலத்தில் இந்த நான்கு கவிஞர்களைப் பற்றி ஏறியாத தமிழ் மக்கள் மிகமிகச் சிலரே என்னலாம். இருப்பினும் ஆசிரியர் ஓரளவு இக்கவிஞர்களின் கவிதை நயங்களை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் கூறிப் பலரும் அறிய உதவுமாறு எங்கள் நூல்கத்தின் வாயிலாகப் புத்தகமாக்கி வெளியிடச் செய்ததற்கு எங்கள் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்நூலுக்குச் சிறப்புரை வழங்கிய பேராசிரியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்நாளின தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயன்படைய வேண்டுவதோடு, எங்களுக்கும் பேராதாவு தந்து ஊக்குவிப்பார்கள் என நம்பி கிறோம்.



പൊതുസ്തക്കമ்

1.	കവിക് രൂപില്	...	1
2.	കവിമണി	...	26
3.	പാര്ശ്വത്ഥാചൺ	...	48
4.	നാമക്കൽ കവിഗുർ	...	65

1. கவிக் குயில்

தோற்றுவாய்

தமிழிலக்கிய வரலாற்றிலே இருபதாம் நூற்றுண்டு ஒரு திருப்புமூனையாகும். இந்நூற்றுண்டில்தான் பல கவிஞர்கள் தோன்றித் தமிழிலே பல எனிய, இனிய, பழைய இலக்கணத்திற்கு அடிமையாகாத, எல்லோன் ருக்கும் புரியவல்ல கவிஞர்களைப் பாடி னர், பாமர மக்களும் பைந்தமிழைப் புரிந்து பாராட்டுவாராயினர். இத்தகைய மறுமலர்ச்சியை உண்டாக்கிய பெருங்கூர பாட்டுக்கொரு புலவனுகிய பாரதிக்கே உரியதாகும். சுருங்கக் கூறின் இருபதாம் நூற்றுண்டு மாண்புமிகு கவிஞர் பாரதியே. வரண்டு கிடந்த தமிழகத்தை வசந்தச் சோலையாக்கி, அதிலிருந்துகொண்டு கண்ணித் தமிழ்பாட்டு கவிக்குயில் பாரதியார் என்று கூறினால் அது மிகையாகாது. பைந்தமிழ்ப் பாக்கள் பாடி பாமர மக்களைத் தட்டி எழுப்பி, உணர்வும் உரமும் ஊட்டி, உரிமை வேட்கையுடன் மொழிப்பற்றையும் ஏற்றி, ஆங்கில அரசிற்கு அடிமைகளாக விளங்கிய தமிழ் மக்களைத் தலைநியிரச் செய்து, வாடிய அவர்களை வாழ்வைத்து வள்ளலாகிய பாரதியார், இன்று தமிழகத்திலே பொங்கி வழிகின்ற தமிழார்வத்திற்கு, பூத்துக் கொழிக்கின்ற

திருமூலப்பன், மாண்பும் கமழ்வின்ற மேறுமலர்ச்சிக்கு
வித்தியாட்டு நூலாகை.

வாழ்க்கை வரலாறு

(ஒ) திருமூலப்பன் இறப்பு மிகு கவிஞர் பிறந்த பெருமை
பூர்வீகரங்களைக் கொட்டத்திற்குடைத்து. இவர் பிறந்த ஊர்
ஈடுபாடு மாற்றம். இவரது தந்தை சின்னசாமி அய்யரா
வார், நூர் இலட்சுமி அம்மையாராவார். இவ்விருவருக்கு
ஏ. பி. 1882-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில்
அநூலை மகனுக்குப் பிறந்தார் நம் பாரதி. இவரது
உண்ணிரண்டாவது வயதில் குல வழக்கப்படி திருமணம்
ஷயிற்று. மனைவியின் பெயர் செல்லம்மாள் ஆகும்.
மணம் முடித்த மறு ஆண்டு பாரதியார் தம் தந்தையை
இழக்கவே, இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
இவர் படிப்பை நிறுத்திவிட்டு, தமது அத்தீயுடன்
காசிக்குச் சென்று (கி. பி. 1901) அலகபாத் பல்கலைக்
கழகப் புதுமுக வகுப்பில் சேர்ந்து முதன்மையாக
வெற்றிபெற்றார். கி. பி. 1902-இல் எட்டயபுரம் திரும்பிய
பாரதி இரண்டாண்டுகள் அரசருடன் இருந்து வந்தார்
உரிமை வேட்கை கொண்ட இவருக்கு இவ்வாழ்க்கை
பிடிக்காமற் போகவே, மதுரை வந்து சில மாதங்கள்
சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகத் தொண்டாற்றி,
கி. பி. 1904-இல் சென்னை சென்று ‘சுதேச
மித்திரன்’ துணையாசிரியர் பதவி ஏற்று. பின்னர்
கி. பி. 1906-இல் ‘இந்தியா’ என்னும் செய்தி இதழைப்
பாரதி தொடங்கினார். உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள்
ஏவ எழுதலானார். அடுத்த ஆண்டு அரசியல் தலைவர்கள்
விழைப்பாடுவே, பாரதியார் புதுவை வந்தடைந்து

பாடல்கள் பல பாடி பத்தாண்டுகள் அங்கு வாழ்ந்து வந்தார். கி. பி. 1918-ஆம் ஆண்டு, நாய்நாடு திரும்பிய இவரை அரசாங்கம் சிறையில் தள்ளியது. சின்னட்களில் விடுதலை யடைந்த இவர் கடையம் சென்று இரண்டாண்டுகள் தங்கிப் பின்னர் கி. பி. 1920-இல் சென்னை வந்து திரும்பவும் சுதேசமித்திரணி'ல் பதவியேற்றுப் பணிபுரிந்து வருகையில் ஒருநாள் பார்த்தசாரதி கோயில் மதங்கொண்டிருந்த யானையால் தூக்கி எறியப்பட்டு, ஓநாய்வாய்ப்பட்டு கி. பி. 1921-இல் செப்டம்பர் 11-ஆம் நாள் இம் மண்ணினின்று மறைந்தார்.

நூல்கள்

இருப்புநாம் நூற்றுண்டுக் கல்யாரசராஜை பாரதியார் செய்த நூல்களை முட்பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன :—

1. குவிதைகள்

பாஞ்சாலிசபதம், குயிற் பாட்டு, புதிய ஆத்திருடி. முரசுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, கண்ணன் பாட்டு. சுய சரிதையும் பிற பாடல்களும், தேசிய கிதங்கள். தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதி அறுபத்தாறு, காட்சி.

2. உரைநடை நூல்கள்

(அ) கட்டுரைகள்

ஞானநாதம், தராசு, சித்தக்கடல், Stray thoughts சிதை முன்னுரை, சுக்காவம், மாதர், கலைகள், சமூகம்.

(1) கலைகள்

நாட்டுப்பிள்ளையின் கதை, நவதந்திரக் கதைகள், கதைக் கோற்று,

(2) வெளியேயர்ப்பு

வீரா, மிகனின் கவிதை, பதஞ்சலியோக சூத்திரம்.

3. ஆய்வில நூல்கள்

1. Agni and other poems and translations.

2. Essays and other prose brgments..

3. Stray thoughts

கவிதை நயம்

அடுத்து பாரதியாரின் கவிதை, நயத்தினைக் காணுவாம். இவர்து கவிதைகளைத் தேசியப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், இலக்ஷியப் பாடல்கள், நீதிப் பாடல்கள், பிற பாடல்கள் என ஆறுவகையாகப் பிரிக்கலாம்.

காலம் அளித்த கவிஞர் பாரதியார் ஆவார். நாடு ராமவுற்று, வறுமை நோயுற்று, கலையில் நிலையழிந்து, ஏன்னிய ஆட்சிக்கு அடங்கி, அடிமைகளாய் உள்ளத் திடீஸ் ராக்கமின்றி உணர்ச்சியின்றிக் குருடர்களாய் ஊனமாயராய் மக்கள் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பாரதி, நாட்டின் அவல சிலையை, மக்களின் அடிபை நிலையை ஏண்ணின்னணி, ஏங்கினங்கி, இதயங்குமுறி.

ஏரிமலையாக மாறி, தீப்பொறி பறக்கும் பல பாடல்களை உள்ளம் உருகி உணர்ச்சி பொங்கப் பாடினார். பாரதி தாம் கண்டவற்றை, கேட்டவற்றை. அறிந்து உண்மை களைத் தம் வாழ்க்கை அனுபவத்தை உறைகல்லாகக் கொண்டு, உயர்ந்த கற்பனையால் வெறுஞ் சொல்லோவிய மாகப் பாடாது, அழகான எனிய இனிய சொற்களை இசைநயத்துடன் கூட்டி உயிர்த்துடிப்புள்ள பாடல்களாகப் பாடியுள்ளார். பாரதியாரது கவிதைகள் அனைத்தும் சிந்தனைக்கு விருந்துட்டுஞ் செஞ்சொற் சிற்றிரங்களாரும். பாரதியார் தமது உள்ளக் காட்சிகள் அலைத்தையும் எளிமையான நடையிலே, வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இவற்றுடன் பாடியுள்ளார். பாரதி நூற்றாளின் ரூரல்; நமது எண்ணக் குழுறல்களைப்பால்லாம் பாட்டி லே வடித் தெடுத்துக் கொடுத்தார். நம் நூட்டின் பிலை கண்டு இரங்கிக் கண்ணீர் வடித்து நெஞ்சம் குழுறி அருளா வேசத்துடன் கவிதைகளை அள்ளிக் கொடுத்தார். இருண்ட, கரடுமூரடான பாதையிலிருந்து நூம்மை நேர்வழிக்கு இழுத்துச் சென்று வழிகாட்டினார். அரசியல், பொருளாதார, சமுதர்மப் புரட்சிகளில் முனைந்து நின்று செயலாற்றிய முதற்கணிஞர் பாரதியே. இம்மூன்று புரட்சிகளையும், வெடிமருந்துபோன்று ஆற்றல் மிக்க அருந்தமிழ்ப்பாக்களால் ஆற்றினார். ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்து மக்கள் ஆர்த் தெழுந்தபொழுது புரட்சிக்கவி பாரதி.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னுமே
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’

என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி.

‘ சௌந்த நாட்டுல் பிறர்க்கடிமை செய்தே
துறைக்கிடாம் இனி அஞ்சிடோம் ’

என்ற ஸார்ஸி நவாட்டி-ஞார். மேலும் ஆங்கிலேயர் நமது
பொருள்களுக்கு வேஷாண்டு செல்வதை,

‘ வொழுதெல்லா மெங்கள் செல்வங்
கொள்ளோ கொண்டு

போகவோ ? நாங்கள் சாகவோ ?

அடிது கொண்டிருப்பமோ ?

ஒண்பிள்ளைகள்

அல்லமோ ? உயிர்வெல்லமோ ?’

என்று சூறிச் சோந்திருந்த மக்களைத் துடித்து
எழுச் செய்தார். இத்தகைய ஆற்றல் மிக்க பாரதியாரின்
நாட்டுப் பாடல்களும், மொழிப் பாடல்களுமே
இன்றைய உரிமை வாழ்விற்குப் பாடுபோத் தமிழரைத்
தட்டி எழுப்பித் தலைநிமிரச் செய்தன.

மக்களுக்காக, மக்களைப்பற்றி, மக்களிடையே
பழகும் மொழியில் கவிதைகள் இயற்றிய பெருமை
பாரதிக்கே உரியது. பாரதியாரின் நாட்டுப்பற்றும்,
மொழிப்பற்றும் அவரை நல்ல பாடல்களைப் பாடத்
தூண்டின. நாட்டுப்பற்று நமக்கு அவசியம் இருத்தல்
வேண்டும் என்பதைப் பாரதி.

‘ தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தினிலினியதடி பாப்பா—எங்கள்
ஆன்றேர் தேசமடி பாப்பா ’

என்று நமது பாப்பாப் பாட்டில் பாடியுள்ளார். மேலும்

‘ செந்தமிழ் நாடென்ற போதினிலே --- இன்பத்
தேன் வந்து பாயுது காறினிலே --- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலீ(பீ) --- ஒரு
சக்தி பிறக்குது முச்சினிலே ’

என்றும்,

‘ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியினால்
இனிதாவ தெங்கும் காலேஷும் ’

என்றும்,

‘ சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ்மூர்த்தாம்
செழிக்கச் செய்வீர் ’

என்றும் பாரதியார் பாடியிருப்பதுன் ஏதுமிருந்து அதைப் பற்றையும், மொழிப்பற்றையும் என்று அறியலாம். பாரதியாரது தேசியப் பாடல்கள் அனைத்தும் தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பிய சங்கமாதாந்தானாயும், இப்பாடல்களிலே வலிமை, தெளிவு, ஓரெங்கொம், ஒருமை, நேர்மை இவையனைத்தையும் நாம் கால்களிலேயும், வெறிகொண்ட மன எழுச்சியைப் பற்றிப் பொலூரியும், அதற்குரிய சொற்களைக் கொட்டும் ஜூலைக்குலும் பாரதியை மிஞ்சவார் எவருமில்லை.

‘ தனியொருவனுக்கு உணவிலையெல்லை
ஐகத்தினை அழித்திடுவோம் ’

‘ வீழ்க ! கொடுங்கோன்மை ! வீழ்க ! வீழ்கவே ! ’

‘ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ,

என்ற பாரதியின் பாடல் வரிகளைக் கேட்டும் எவ்தான் துடித்துத்துள்ளி எழாமலிருப்பார் ?

‘ யிலுங்கோரும் பயிலுங்கோரும் இன்பம் பயப்பு
கூய்ம் கூன் கூரை கூண்ணுங்கோரும் எண்ணுங்கோரும்
கூண்பும் கூடும் பூரதூயாய்ப் பாரதியார் கவிதைகளிற் பல
விளையுமின்றான். அதற்கோர் எடுத்துக்காட்டு :—

‘ நீர்மூக கலையமுதே !—கண்ணம்மா
பீரங்கி பொற் சித்திரமே
. உள்ளுரி யலைத்திடவே—என்முன்னே
ஒடுவருந் தேனே !’

பாரதியார் கையாண்ட உவமைகள் எல்லாம் எளிய,
கருத்தாழம்மிக்க புத்தம் புதியவையாகும்.

‘ தேனை மறந்திருக்கும் வண்டும்—ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்—இந்த
வைய முழுதும் இல்லை தோழி ’

என்ற பாடலில் காணும் உவமை நயம் நமது உள்ளத்
திற்கு உவரீக ஊட்டுகிறதன்றே !

பாரதியார் பாடலில் காணும் மற்றெரு சிறந்த
பண்பு சந்த இன்பமாகும். இதைப்பற்றி.

‘ தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கோர் தடையுண்டாகிற்
‘ சூளம் சூளம் சூளம் ’

என்ற பாரதியே பாடியுள்ளார். இதேபோன்று பாரதி
யாரின் பாடல்களில் கவிதைக்கு உயிர்நாடியாகிய சிறந்த
குங்பைளத் திறனையும் காணலாம்.

பாரதியின் பாஞ்சாலி சபதம் தமிழகம் போற்றுப் பூரு தலை சிறந்த இலக்கியமாகும். மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் புருமைக் காவியம் பாஞ்சாலி சபதம். இக்காவியமும் காவிய இலக்கணப்படி கடவுள் வாழ்த்தோடு தொடங்கிக் கடல், நதி, மலை, நாடு, இயற்கை வருணைன முதலிய வருணைனகளையடையதாய், ‘அறம் வெல்லும், மறம் மாடும்’ என்னும் உண்மையினை இறுதியிலே உணர்த்தி நிற்கின்றது. பாண்டவர் சகுரியுடன் சூதாடித் தோற்றுமை, துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிந்தமை. அதுகால் பாஞ்சாலி சடாதம் செய்தமை ஆகியவற்றைப் பாஞ்சாலி சடாதம் நன்கு கிட்டியிக்கின்றது. இக்காவியத்தில் திருத்தராட்டினை உடூர்ந்து குளமங்கள் உடையவனுகவும். பாஞ்சாலியை விடுதலைவேட்டுக் கொண்ட புருமைப் பெண்ணுகவும் பாரதியார் பாடியுள்ளார். சொற்சுவை, பொருட்சுவை, எளிமை இவற்றை ஒருங்கே இந்நாலில் காணலாம். பாரதியார் திறமை மிக்க சொல்லோவியர் என்பதைப் பாஞ்சாலி சபதம் மூலம் நன்கு அறியலாம். பாஞ்சாலியைத் துச்சாதனன் அவைக்கு இபுத்துவரும் காட்சியை,

“கக்கக்க வென்று கனித்தே பெருமுடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினுற் பற்றிக் கரகரெனத்தானிமுத்தான்
ஜயகோ வென்றே யலறி யணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியியிர்கொண்டு
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிமுத்துச் சென்றுன்”

என்று பாரதி பாடியிருப்பதைப் படிக்குங்கால் துச்சா

தன்னாறு வொடி சிரிப்பைக் கேட்கின்றோம் ; பாஞ்சாலி பிள்ளைகள் நாட்டு காதுகளில் ஒலிக்கின்றது ; அவர்கள் தாழை எனக் குறஸ்பற்றி இழுக்கும்போது அவள் உயிர் தாழை நாட்டு இணைவு அழிவது நம் கண்முன் ஏற்றியில்லை. இதுவரல்லவோ கவிதை !

பாரதப்பார் இயற்றிய கண்ணன்பாட்டு, கடமை உணர்வை உண்டதி, உரிமை உணர்வைக் கொடுக்கும் உண்ணமற் தத்துவக் கவிதையாகும். சுருங்கக் கூறின் பிற்றுயிர் பேருயிர் தன்னைடு கலக்கும் தனிசிலைச் சிறப்பைச் சித்திரிக்கும் பேரின்பப் பாட்டாகும். காதல் மூறியில் கடவுளை வணங்கும் முறை தமிழ்நாட்டில் தெருங்காலமாக : இருந்து வருவது நாமறிந்ததே, ஆண்டாள், பெரியாழ்வார் இவர்களைப் போன்று பாரதியும் கண்ணனிடம் பக்கி கொண்டு அவையைப் பல உருவங்களில் கண்டு நவரசம் ததும்பப் பாடியுள்ளார்.

‘வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீஎனக்கு
புது வயிரம் நானுனக்கு’

‘வானமழு நீயெனக்கு
வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு’

என்ற பகுதிகள் கண்ணன் பாட்டில் கானும் காதற் குலைவக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். பாரதி யாரின் ருயில்பாட்டு கண்ணன் பாட்டைப் போன்று இன்பங்களும் ஒரு புதிய காப்பியமாகும்: சோலை சென்று,

ஆங்கே கருங்குயில் கணிந்து பாடுவதைக் கேட்டு
இன்புற்ற பாரதி குயிலின் 'குக்கூ' எனும் குரலில்
தக்கபொருள் எல்லாம் கண்டு குயிலின் கதையைப் பாடி
உள்ளார். கருத்தொருமித்த காதலர் இருவரது காதல்
நிறைவேருமற் போனதையும், மறுபிறப்பில் இருவரும்
கூடிவாழ விரும்பியதையும், மறுபிறப்பில் காதலியாகிய
குயிலி வஞ்சகத்தால் சீசக் குயிலாக்கப்படுவதையும்,
பின்னர் சாபவிமோசனம் பெற்ற குயிலி பாவையாக
மாறி இளவரசனாடன் இணைந்து இன்பப் பெருமயக்கில்
மூழ்சியதையும் பாரதியார் தாம் எழுதிய குயில்
காப்பியற்றில் உள்ளாற்றாறுக் கொள்ளை கொள்ளும்
வண்ணம் பாடியுள்ளார். பிரிவுற் றுங்கநிறுலுல் வாடும்
இளைஞரு உள்ள விலையை,

'நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடலைத்தும்
தானம் படுமோ தறிபடுமோ? யார் படுவார் ?'

என்று இசையிலே தவருமல் தானம் அடிபடுவதையும்
தறி அங்குமிங்கும் அடிக்கப்பட்டு மிதிக்கப்படுவதையும்
ஒப்பிட்டுப் பாடியிருப்பது பாரதியின் கலையுள்ளத்தை
உன்கு காட்டுகிறதன்றே !

பாரதியார் இயற்றிய பாப்பாப் பாட்டு. முரசு,
புதிய ஆத்திகுடி என்பன குழந்தை இலக்கியங்களாகும்.
சிறுவர், சிறுமியர்களுக்குரிய அறிவுரைகள் அனைத்தை
யும் இப்பாடல்களில் காணலாம். தெய்வபக்தி, தேசபக்தி,
தாய்மொழிப், பற்று முதலியவற்றைப் பாப்பாப் பாட்
டிலும், ஒற்றுமை, சமத்துவம், அன்பு என்பவற்றை
முரசிலும், பழுமையோடு புதுமையான பல கருத்துக்

கலை ஆற்றுத் தாடி யிலும் குழந்தைகள் எளிதிற் புரிந்து விடவில்லை வைகையில் பாரதி சூறியுள்ளார்.

‘ எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம் ’
என்று உணர்வுமியைக் குழந்தைகளுக்கு உணர்த்துவான் போன்றது. பாரதி,

“ வெள்ளை நிறத்தொரு பூஜை—எங்கள் விட்டிலே வளருது கண்ணார் ;
பின்னைகள் பெற்றதப் பூஜை—அவை பேருக்கொரு நிறமாகும் ;
சாம்பல் நிறமொரு குட்டி—கருஞ் சாந்து நிறமொரு குட்டி ;
பாம்பு நிறமொரு குட்டி—வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி ;
எந்த நிறமிருந்தாலும்—அவையாவும் ஒரே தரமன்றே ? ”

என்று தெள்ளத் தெளிய, எவருக்கும் புரியும் வண்ணம் பாடியுள்ளார்.

தொழில் வகையாலே நால்வகைச் சாதிகள் ஏற்பட்டனவே தவிரப் பிறப்பால் அல்ல என்பதை.

“ வேதமறிந்தவன் பார்ப்பான்—பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலை தவறுமல்—தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி—பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றேர் வகுப்பில்லை—தோழி சோம்பலைப்போ லிழிவில்லை ”

என்று அவர் அழுத்கந் சிருக்கமாகக் கூறியுள்ள.

சிறந்த நீதி நெறிகளை எளிய முறையிலே, சிறு குழந்தைகளின் மனத்திலே பசுமரத்தாணி போல் படியும், படியாக அவர் பாடியுள்ளார். பின்வரும் பகுதிகள் அதற்குச் சான்று பகரும்.

“ஓடி விளையாடு பாப்பா !—நி

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா !

சூடி விளையாடு பாப்பா ! ஒரு

குழந்தையை வையாடே பாப்பா.” (*பாப்பா நாய்கு*)

“ஒன்றென்று கொட்டு முரசே !—ஏன்றில்

ஓங்கென்று கொட்டு முரசே !

நன்றென்று கொட்டு முரசே !—இந்த

நானில மாந்தருக் கெல்லாம்.” (*ஏந்தா*)

“அச்சம் தவிர் ; ஆண்மை தவரேயும் ; ஜபானியும்

இகழ்ச்சி ; ஈகை திறன் ; உடலிழை உறுதியுடையும் ;

ஊன் மிக விரும்பு ; எண்ணுவது உடற்று ; ஏறு

போல் நட ; ஜம்பொறி ஆட்சிகொள் ; ஓற்றுவதும்

வலிமையாம்.” (*ஏந்தா நாய்*)

பெரியவர்களைப் போன்று குழந்தையும் (*நாய்கு*) பற்றும் ரெமாஸிப் பற்றும் உள்ளவர்களாக விளங்கியுல் வேண்டும் என்று அவர் விரும்பினார். அதை

“தமிழ்த் திருநாடு தன்னினப் பெற்ற—எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா” என்றும்,

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—ஏதைத் தொழுது படித்திடடி பாப்பா”

என்றும் அவர் பாடியிருப்பதின் மூலம் அறியலாம்.

அடுத்து பாரதியாரின் உரைநடை பற்றி உரைப் பாம். பாரதியார் காலம் தமிழ் உரைநடை வளம் பெற்று

வந்த காலமாகும். ஆனால் அக்கால உரைநடை பாமர மக்கள் எளிதில் புரியாத சிலையிலே இருந்தது. எனவே பாரதியார் ஒளியும் தெளிவும் நிலவ எளிய நடையிலே கட்டுரைகள் பல எழுதினார். இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் நல்ல கருத்துக் கருவுலங்களாக விளங்குகின்றன. இதே போன்று, பாரதியாரின் கதைகளும் சுவை மிருந்து விளங்குகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாகக் கொண்டிலங்குகின்றது. தமிழூப்போன்றே, பாரதியார் தெளிவாகவும், வலிமையாகவும், நயமாகவும் ஆங்கிலம் எழுதுவதிலும் வல்லுநராவர்.

கட்டுரை நூல்கள்

பாரதியாரது கட்டுரைத் தொகுதிகளில் ஒன்றுகியத்துவம் என்ற நூலிலே இருபத்தெட்டுக் கட்டுரைகள் உள்ளன. “பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாக இறைவனை வணங்கலாம் ; அனைவர்க்கும் தியானம் என்பது அவசியம் ; நாட்பொருத்தம் பார்த்து மக்கள் நாட்களை வீணைக்குதல் மடமையாகும் ; நம்பிக்கையே காமதேனு ; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டாகும் ; மதப் பிரிவுகளைக் கருதி மக்கள் பிரிந்து விடாது ஒன்றுபட்டு வாழுவேண்டும்” போன்ற பல அரிய கருத்துக்களை இங்நூலிலே காணலாம். பதினேழு கட்டுரைகளைங்கிய மாதர் என்ற கட்டுரை நூலில் அவர் மாதரைச் செக்கு மாடுகளாகவோ அன்றி அடிமைகளாகவோ கருதுவது முற்றிலும் தவறு எனச் சுட்டிக் காட்டி, மாதர் தம் மனத்திற்கிசைந்த மனைனை மணப்பூதற்குத் தடை செய்தல் தவறு என்றும், மணம்

செய்து கொண்டவனுக்கு மலைவி அடிமையாகான் ; உயிர்த்துனை ; உயிரினிலே ஒரு பாது : வாழ்க்கைக்கு ஊன்றுகோல் என்றும் உறியின்வாய். கலைஞர் என்ற நாலில் கவிதை, கதை, மொழி பெயர்ப்பா, சிரமசனம், நற்கலை முதலியன குறித்துத் திறந்து வாழ்க்கைவாய். தமிழருக்கு என்ற தலைப்பாவில் அதை வாழ்க்கையிடுவதை நாம் என்றுமே மறக்க இயலாது. அப்பதிலே வாழுமாறு :—

“ தமிழா, தெய்வத்தை நம்பி பொய்க்காட்டு. உனது குலத்திலே தேவர்கள் மனிதர்களாக வாழுமிக்குருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துணைத்துவிடு (1) நான்கு பக்கங்களிலும் பார். நமது நூட்டுப் பேர்களுக்குளை பலர் சக்தி கணங்களின் அவதாரமாகத் தீருவான்றியிருக்கிறார்கள். தமிழா, பயப்படாதே. உனர் தீருவாறுப் புளிமாபள்ளிக் கூடங்களைப் போட்டு ஓரோப்புமாறுத்துப்பாலையெல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு (1) கூடு. சாதிவேற்றுமைகளை வளர்க்காதே. ‘ சாது இரண்டு செடாழிய வேறில்லை ’ என்ற தமிழர் பழங்குமரியை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று வாழுவதே, முற்காலத் தமிழர் மனைவியை ‘ வாழ்க்கைத் துகோல் ’ என்றார். ஆனாலும் பெண்ணை சமம். உமிழா. உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் க்கதைகள் ஸ்ரீ, ஸ்ரீநிவிடன். இவற்றை நீக்கிவிடு. தமிழா, எல்லார் செய்துகளிலும் உண்மை நிலவும்படிச் செய்.” பிறிதோடித்தில் வசன நடையைப் பற்றி அவர். “ உமிழர் வசன நடை பிறந்து பல ஆண்டுகளாகவில்லை : இப்போதுதான் பிறந்துள்ளது. தொட்டிற் பழக்கம் சுடுகொடு மட்டும். ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த மொழியைக் காட்டிலும் நெரிவாக இருக்கும்படி

ஸுயார்பிள்ளை செய்யவேண்டும். கூடியவரை பேசுவது தீவிரமாக எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னும் கூற வில்லை “என்று எழுதியுள்ளார்.

“நூலும் சமூகம் என்னும் நூல் முப்பத்திரண்டு கூட்டுரை கல்வி கொண்டது. இக்கட்டுரைகளில் ‘வருங் காலம்’, ‘தேசியக் கல்வி’, ‘பிராமணர் யார்?’ ஆகிய கூட்டுரைகள் நம் சிந்தையைக் கவர்வனவாகும். அவற்றிலிருந்து ஒரு சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. “பாரத தேசம் விடுதலைப் பெற வேண்டுமாயின் அதற்குத் தேவியக் கல்வியே ஆதாரம்.

“அ.....நீ..”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யவேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; “ஸ்லேட்,” “பென்ஸில்” என்று சொல்லக் கூடாது.”

—தேசியக் கல்வி.

“உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருவிறதென்பதை தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க

வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில், மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விருப்பங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவணைகளைப் போல் வாழ வதிலே பயனில்லை.”—வருங்காலம்.

“நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வரவேண்டுமானால் உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய் வகுப்புகளும் போனிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.”

—பிராமணன் யார்?

தராசு என்னும் நூலில் பாரதியார் தும் மனுத்திலே தோன்றிய பல அருமையான கருத்துக்களை ஜூலித் தரமாகக் கூறியுள்ளார். அங் நூலிற்குத் தராசு என்னும் பெயர் வைத்தமைக்குரிய காரணத்தை அவர் பின்வருமாறு கூறியுள்ளார். அப்பகுதி மிகவும் சுவை பயப்படுதாய் உள்ளது.

“இவ்வுலகமே ஈசனுடைய வினையாட்டு. உலகத்தை அறிய வேண்டுமானால் வினையாட்டுப் பழக்கமும் வேண்டும். எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனை யுண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிட மாதலால் பல சரக்குக் கடை என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக வினையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டி யாருக்கும் சினைகம். அவரைப் போல் நாம் ஒரு பல சரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படும்

என்று கூறி அந்த மருடத்தை விலக்கினேன். ‘தராசு என்று வீட்டிற்காட்டியாகப் பெயர் வைத்திருக்கிறேன். என்றால் என்றும்களையும் விறுத்துப் பார்க்கும். எல்லாச் சூரியாக்கும் இதனால் உதவி யுண்டு. எந்தச் சூரியாக்கும் நம்மிடம் மனஸ்தாபங் கொள்ள இடமிருப்பது.’

—தராசு.

‘Stray Thoughts’ என்னும் தலைப்பில் அவர் கூறியிருக்கும் சில சங்கற்பங்கள் நமக்கெல்லாம் வழி கூட்டுவனவாகும். அவை வருமாறு :

“இயன்றவரை தமிழே பேசுவேன் ; தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே சூசெய் வேன்.

‘பொழுது வீணை கழிய இடங்கொடேன். எனது காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சி யுடனும், அவைதோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றுலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மை யுறச் செய்வேன்.

மூடாரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

சர்வ சக்தியடைய பரம்பொருளைத் தியானத் தூல் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில் களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுற மொழிரல், நயவரஞ்சனை, நடிப்பு இவற்றுல் டோரூஸீட் டிரி பிரைமத்துல் நாய்ப் பிழைப்பென்றுகொள்ளேன்.

இடையருத் தொழில்களின்று வெள்ளைத்துப் பெருமைகள் பெற முயல்கிறோம். வெள்ளைக்கிணங்கிதிவசமென்று மகிழ்ச்சியோடு கூடியும்.

எப்போதும் மலர்ந்த முகம், வெளியீடு வேறால், தெளிந்த சித்தம் இவற்றேடிடுப்போன்று வரும்.

இவைபோன்ற ஒரு சில விற்கு, கடுத்துக்கள் சித்தக்கடல், என்னும் பகுதியிலும் காணப்படுகிறது. இப்பகுதியில் நாள் குறிப்பு எழுதுவது சீட்டிலூரு நூல் வொரு நாளிலும் தான் வாழ்க்கையில், நூலாக்கு, அனுபவங்களைப் பற்றி அழகாக எழுதி உள்ளது. நூல் சில கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஜூலை 1. 1915.

“உடல் படுத்துக் கொண்டது. உடல் கூடுமாற் போல் உறுதி உடையதாகவும், பற்றகைகளைப் போல லாகவ முடையதாகவும், சிங்கத்தூருப் போல வளி யுடையதாகவும் செய்ய வேணும். உடல் கூடுமாறா விட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பொருந்தும்பந்தான். உடம்பே, எழுந்துட்காரு. உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.”

ஜூலை 2:

“மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக் கிரமத்தில் அதை வசப்

படுத்திவிடலாமென்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நம்மால் நன்றாக அறியப் படாத்தை. நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்து முன் சித்தத்தை அறியவேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுதையும் அறிய ஏது வுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.”

“ சித்தம் ஒரு கண்ணுடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானால் அவனுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு.”

எல்லா உயிர்களையும் சமமாகக் கருதவேண்டும். என்றும், சத்திய விரதத்தால் கடவுள்கள் தன்மை பெறலாம். என்றும் கிடை கூறுவதாகத் தமது ‘பகவத் கிடை’ முன்னுரையில் பாரதியார் எடுத்துக் காட்டியுள்ளார். அவரது ஞானரதம் என்னும் உரைநடை நூல் கற்பனை கொழிக்கும் சுவைக் கேணியாகும். கற்பனை உலகில் ஞானரதமேற்றிச் சென்று கண்ட காட்சிகளை அவர் இந்நூலில் சுவைபடக் கூறியுள்ளார். ஞானரதத்தைப் பற்றி அவர் கூறும் விளக்கம் வருமாறு :—

“ சகல மனிதரிடத்திலும் ஈசன் ஞானரத மென்பதோர் தெய்விக ரதத்தைக் கொடுத்திருக்கின்றார். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக் கூடிய வல்லமை உடையது.”

இருவரை எழுதியவாற்றுல் பாரதியாரது உரை நோடு. இப்பம் பயப்பதாகவும், உயிர் சிரம்பிய

தாகவும் உள்ளது என்பது இனிரு பெறப்படும். இவரது உரைநடையின் சிறப்போன்று பூர்ணி ராஜாஜி அவர்கள், “அர்த்த டுக்ஸில்லாரு, அர்மாவின்றி. சொன்னதையே சொல்லி முக்கங்கள் மிகுறான்றது மின்றி, ஸ்படிகம் போன்ற சூலிலைம், கூவரம் போன்ற உறுதியும் பெற்று இலக்குகளோடு பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழரே சேஷன்யாரு. ஜார்ம்ரு கருத்துக்களை எழுதவும், சித்திலிங்கமும் குடும்பத்துப் படுத்தலாம் என்பதை பாரதியார், சூரியாகா யில் நாம் பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். இருங்க சாமி என்பவர் “பாரதியாருகை டா மூலா மூலா எனியது; ஆனால் தெவிட்டா இன்டம் டாப்பாரு” என்று தான் எழுதிய ‘புதுமைக் கலி மாதுமாய்’ என்பதில் குறிப்பிட்டுள்ளார்.

சிறு கதைகள்

அடுத்து பாரதியாரது சிறு கதைகள் குறிப்பிட்டு வருகிறது வரைவாம். நவதந்திரக் கதைகள், குழாய்க்குலைக்குறு சந்திரிகை என்பன அவர் எழுதிய குழாய்களும். இவற்றுள் முன்னவை இரண்டும் சிறு குழாய்களும்; பின்னது ஒரு நீண்ட, கதையாகும். மூத்துப்பூர்க், தூது என்னும் நூல் பஞ்ச தந்திரத்தை, டூடி வடிதூப் பட்டுள்ளது. அதாவது பஞ்ச தந்திரர்க் குழாய்கள் போல கதைக்குள் கதையைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. விவேக சாத்திரியார் என்பவர் தம் மூன்று புதுல்வர்களாகிய வாசதேவன், காளிராசன், ஜஞ்சனேயன் என்போருக்கு உலகியல் அறிவைக் கற்பிக்கக் கூறிய தாக இந்நூல் அமைந்துள்ளது. ரோஜாப் பூ என்ற பாம்பின் கதை, பிராமணப் பிளை நான்கு சாக்கிளார்

படித்து, கூறு, அங்கீரம் பாடுக்கப் போகிற கதை, மாணிம்பாலும் போட்டு. மனை ஐயனை நகைத்த கதை, முதலியாக கூறுவதும் இந்நாலில் இடம் பெற்றுள்ளன.

கூறுவதும் கொட்டுவது என்னும் நாலில் பன்னிரண்டு கதைகளும் ஒரு சில கட்டுரைகளும் அடங்கியுள்ளன. இப்பகுதியில் பாரதியார் தம் வாழ்க்கையில் கண்ட சில மிகுந்த விதைகளை நயம்படக் கூறியுள்ளார். ஆங்காங்கே சில மால்ல கருத்துக்களையும் காணலாம். இவரது மூன்று வரு நாலாகிய சந்திரிகை ஒரு நீண்ட கதையாகும். விசாலாட்சி என்ற பார்ப்பன இளங் கைம்பெண் அல்ல அற்று இறுதியில் விசுவநாத சர்மா என்ற இளங் துறவியை மணக்கிறார்கள். முதல் மீனவியை இழந்த கோபால்சாமி ஐயங்கார் ஆயர்குல அணங்கின் மீது தெய்வீக்குக் காதல் கொண்டு அவளை மணந்து கொள்ளுகிறார். இவ்விரண்டு கதைகளும் அடங்கியதே சந்திரிகை என்னும் நால். பாரதியார் கதைகள் அனைத்திலும் நகைச் சுவையினைக் காணலாம். ‘ஆறிலொரு பங்கு’ என்னும் கதையில் ‘வரும் பின்வரும் பகுதி சுவை பயப்படுதான்றுகும்.

‘தமையார்க்குக் கோட்டையிலே ரெவினியுப் பார்டு ஆபீஸில் உத்தியோகம். அவருக்கு நான்கு ராடங்களுக்கு ஒருமுறை ஆபீஸில் 10 ரூபாயும் வீட்டில் இரண்டு குழந்தைகளும் பிரமோஷன்.’

சந்திரிகை என்னும் நாலில் அவர் காதலைப் பற்றி திறம்படக் கூறியுள்ளார். அப்பகுதி வருமாறு:

‘காதல் தெய்வீகமானது; அது மாருதது; உண்மைக் காதல் கரடு முரடானது; காதலில்

வெற்றி பெருதவன் முத்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது சிரமம் : உண்மைக் காதல் சீவன் முத்திக்குச் சாதனமாரும் ; காதல் பாதையில் சிறிது தூரம் மனத்துளர்ச்சியின்றிப் பாவநெறியில் நமுவிச் செல்லாமல் உண்மையடஞ் சென்றால் இன்பத்தை இனிய நிலையில் காணலாம் ; காதல் வாழ்வு மனித வாழ்வை அப்ப நாட்வாகச் செய்யும்.”

முடிவுரை

பாரதியார் கவிதை எழுதுவதில் அடைந்து வெற்றி யினைப் போன்று சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுர் என்று சொல்லுவதற்கில்லை. உதை நான்டயிலும் ஓரளவுதான் வெற்றி பெற்றுர் என்று சொல்லுகின்றும். ஸ்பஷ்டமாக, ஜனஸமுக பந்தம், புரம் மிக்கயம், மஹா சீந்தர ரூபி, மனுஷத் தமிழ் பானை, அம்ரஹமாரம். பரஸ்பரம், ஸகல லெளிகை அநுபவங்கள் முதலிய பிற மொழிச் சொற்களைப் பல இடங்களிலும் இவர் கொட்டாண்டுள்ளார். ‘கோத்து,’ ‘உட்கார்த்தி’ போன்ற சொற் பிழைகளும், ஒருமைப் பன்மைப் பிழைகளும், குறி யீட்டுப் பிழைகளும் பாரதியார் கதைகளில் காணப்படுகின்றன. வானுலகில் காணும் அம்டுஸியிலோர் கறை காண்பதுபோல், குன்றுமணியிலோர் கருகை இருப்பதுபோல், பாரதியாரது கட்டுரை, கதை நூல்களில் மேற் சொன்ன ஒரு சில குறைகள் காணப்படுகின்றன. அவற்றை விடுத்து நிறைகளைக் காணின்.

“ தமிழ்க்கவியில், உரைநாட்டில்,
தனிப்புதுமை
சுவையுட்டம் தந்து சந்த
அமைப்பினிலே ஆவேசம் இயற்கை

எழில் நற்காதல் ஆழம் காட்டித்
 தமைத் தாமே மதியாத தமிழர்க்குத்
 தமிழறிவில் தருக்குண்டாக்கிச்
 சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய பாரதியார் ”

என்பது நன்கு விளங்கும். சுருங்கக் கூறின் பாரதியார் குற்றமற்ற ஓர் ‘மதுரகவி’ ஆவார். பாரதியாரை எண்ணும் நேரத்தில் சாநசி எண்ணும் புலவர் எழுதிய பின் வரும் பாடல் சினைவிற்கு வராமல் போகாது.

“ We are the music-makers,
 And we are the dreamers of dreams,
 Wandering by lone sea-breakers,
 And sitting by desolate streams
 World-losers and world-forsakers,
 On whom the pale moon gleams ;
 Yet we are the movers and shakers
 Of the world for ever, it seems.
 With wonderful deathless ditties
 We build up the world’s great cities,
 And out of a fabulous story
 We fashion an empire’s glory :
 One man with a dream, at pleasure,
 Shall go forth and conquer a crown ;
 And three with a new song’s measure
 Can trample an empire down.”

இதன் பொருளினைக் கீழே சுருக்கித் தருகின்றேன்.

‘Ode’—Arthur William Edgar o’ Shaughnessy
 (1844—1881)

“ இசை பாடுவோம் யாம் ;
 கற்பனையால் கணவு காண்போம் யாம் ;
 தனிமையில் கடற்கரையில் சுற்றித் திடிந்தும்,
 எங்கோ உள்ள ஒடையின் கரையிலமர்ந்தும் ;
 உலகத்தை அறவே மறப்போம் ;
 உலக சிந்தனை யற்றிருப்போம் ; எனினும்,
 நிலவின் ஒளியிலே கவி பாடுவோம் ;
 உலகத்தை ஆட்டி யசைத்து இயங்கவொடுமோம் ;

(அதாவது மக்கள் புலவர்களின் கற்பாடுகளைப் பொறுப்பினால் உணர்ச்சி யெய்தி முன்னேறுகின்றனர்.)

அருமையான அழியாப் பாத்துவினால் உலகத்தின் உன்னதமான நகரங்களைப் பணக்கிறோம். (.ஏப்பாத்தி, இலங்கைமா நகரம், டிராய் (Troy) ஓய்க்கைவுகளினாலேயே சிறப்பெய்தின.) காதுகளின் வாயிலாக ஒரு நாட்டின் பெருமையை எடுத்துக்கொள்ளும்; இலட்சியவாதி ஒருவன் தன்னிச்சைப்படி பேராகவால் உந்தப்பட்டு ஒரு நாட்டை அடிமையாக்கி முடியும் ரூட்டிக்கொள்வான்; அதே சமயம் எங்களின்ப் போன்ற மூவர் சேர்ந்து ஒரு பாட்டைப் பாடி ஒரு வல்லாகிழையே அழிக்கவும் செய்வோம்.”

மேற்கூறிய கருத்துக்கள் தலைவிறந்து புலவரின் ஜம்ஹீல் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. நம் பாற்றியாரும் இத்தகைய தலை விறந்த கவிஞரே என்பதில் என்னளும் ஒழியலில்லை. அவர் நாடு விடுதலைபேற தீவெள்ளும் சென்று கணகி குற்றார்; கணவினை நனவாக்க மக்களை இதைபாடி.த். தட்டி. எழுப்பினார்; அடிமை கவாய் காற்று, நாம் தலைவிழிந்தோம்; ஆவன அஞ்சாது செய்தோம்; அதன் காரணமாய் இன்று நாம் எல்லாஞ்சும்

இம்ரா... (1) மன்னராய்' விளங்குகின்றேம். பாரதியின் கலை நிலையிடப்படு. இந்திய நாடு ஒன்று பட்டு நாட்டு மும்புள் விழவராரும் ஒற்றுமையுடன் வாழுவேண்டு வேண்டும் விரும்பியது அவர் உள்ளனம். அதனை,

“ ரீந்து நதிக்கரை நிலவினிலே
சேரநன்னுட்டினம் பெண்களுடனே
சுற்றுத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளே ஸட்டி விளையாடி வருவோம் ”

என்று அவர் பாடியிருப்பதிலிருந்து நன்கு அறியலாம். மேலும் மக்கள் வாழ்க்கை ஒரே வழியில் அமைய வேண்டும் என்பதையும் விரும்பிய அவர்.

“ காசி நகர்ப் புலவர் பேசுமுரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம் ”

என்று சூறியுள்ளார். அடுத்து நம் நாடு தனக்கு வேண்டிய பொருட்களைத் தானே உற்பத்தி செய்து உலகில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அவர் கணவு கண்டார். எனவேதான் அவர்.

“ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ”

எனக் சூறியுள்ளார். ஆண்டை, அடிமை என்னும் வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தை நாட்டில் படைக்க எண்ணினார்.

“ ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாருமொரு நிகர் சமானமாக வாழ்வதே ”

என்று அவர் பாடியிருப்பது மேற்சொன்ன கருத்தை

நன்கு வலியுறுத்தும். மேலும் அவர் ராமிராமாதீண் உரிமையைப் பற்றி,

“மனிதருணவை மனிதர் பிறிக்கும் ஸுநக்க மினிசுத்து ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் ஸுநக்காக மினிசுத்து ?”

“தனியொருவனுக்குணவில்லையெனில் ஸுநக்குத்துப்பிழை உபித்துடுத்தும் ”

என்று வீர முழுக்கம் செய்துள்ளார். (ஒ)து, ஒன்று பெண்ணுரிமையைப் பற்றியும் விடுதுவில் உடல்துப்பிழை விண்ணத்துரைத்துள்ளார்.

“மாதர் தம்மையிழிவுசெய்யும் மட்டமொட்டு கொடுத்துப்பிழை ; வைய வாழ்வு தன்னிலெந்த வகையிலும் ஸுநக்குத்துப்பிழை தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு பொதுஷ்டாது சரிநிகர் சமானமாக வாழ்வுமிந்த நாட்டுப்பே ”

என்று பாடியுள்ளார். பாரதி கண்ட ஒரு காலங்களில் அனைத்தும் இன்று நனவாயின என்று ராமாய்ந்து கூறலாம். இத்தகைய தீர்க்க தரிசியின் ஸுநக்குப்பிழை ஏன்று நாமும் அவர் கூறியது போன்று,

“இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் ஓயற்றி ”
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பொயற்று ”

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ; கலைச்செல்லங்கள் யாமெ் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் ”

என்றபடி, உலகில் காணும் கலைச் செல்லங்கள் அனைத்தையும் நாம் சேர்த்து வந்து, “தெருவெல்லாம் தமிழ் முழுக்கம் செழிக்கச் செய்வோம்.”



2. கவிமணி

தமிழ் இலக்கிய வரலாற்றிலே பற்பல புதுமைகளை ஏற்படுத்திய நூற்றுண்டு இருபதாம் நூற்றுண்டாகும். புதுமை பல விளைவித்த இந்த நூற்றுண்டு தமிழகத்துக்குப் பல செல்வங்களை அளித்துள்ளது. அந்தச் செல்வத்துட் செல்வமே நம் கவிமணி. கவிமணி தமிழகத்தை வாழ வைக்க வந்த தவப்புதல்வர்களுள் தலையாயவர். களங்க மற்ற அவர்தம் பளிங்கு உள்ளத்தினின்றும் வெளிவந்த கவிமணிகளின் ஒளி இன்றும் தமிழகமெங்கணும் பரந்து சென்று திகழ்கிறது. அந்த ஒளியிலே மூழ்கித் தினைத்த உள்ளங்கள் பல ; தோன்றிய இளங் கவிஞர்கள் பலர். அவரது கவிதை ஒலி தமிழகத்தில் மட்டுமன்று ; தமிழ் மக்கள், தமிழறிந்த பிறமக்கள் எங்கெங்கு வாழ்கின் றனரோ, அங்கெலாம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. அத்தகைய பெருமையுடைய கவிமணியவர்களைப் பற்றியும் அவர்தம் கவிமணிகள் பற்றியும் ஆராய முற்பட்டதின் விளைவே இக்கட்டுரையாகும்.

வாழ்க்கை வரலாறு

புவிபுகழும் கவிமணியைப் பெற்றெடுத்த பெருமை நாஞ்சில் நாட்டுக்கு உளியதாகும். கவிமணியவர்களின் பெற்றேர் சிவதானு, ஆதிலக்குமி அம்மாள் ஆகியோ ராவர். இவர் பிறந்த ஆண்டு 1876; ஊர் தேரூர்.

இக்கட்டுரை செந்தமிழ் என்னும் திங்கள் இதழில் வெளிவந்தது.

தேரூரிலே தொடக்கக் கல்வி கற்றுர் : பின் கோட்டைறு சென்று உயர் நாலைக் கல்வி கற்றுர். அதன்மேல் இதோக்கலை பயின்றதும் படிப்பை நிறுத்திவிட்டார். இதற்கொடியில் திருவாவடுதுறை ஆதீணம் காணப் பட்டுப் பற்றியில் வாழ்ந்த சாந்தலிங்கத் தம்பிராவிடம் நாளிழு நால்வள் சிலவற்றைப் பாடம் கேட்டார். பிறகு கோட்டை க்கான பள்ளி, பயிற்சிப் பள்ளி ஆசியாற்றியில் நாளிழுவிடியாக இருந்து இறுதியில் திருவனந்தபுரம் அரியிலை கொண்டுகள் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு ஆசிரியப் பணி புரிந்து கொண்டு வந்துப் பொழுதே கவிமணியவர்கள், கவிஞராக்கள் எடுப்பார். இதழ்களிலே வெளியிடல், கல்வெட்டாராய்ந்து நாற்றல், ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட ம், இதுக்குறள் போன்ற தமிழ் நூல்களைப் பற்றிச் சொற்றுமொழி வாற்றுதல், பல்துறையிலும் உள்ள நாளிழுப் பண்ணார்களோடு அளவளாவுதல் ஆகிய பல சிறந்து கொண்டுகொண்டு செய்து கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் தயாரித்து வந்த தமிழகராதிக் குழுவிலும், ஓயு ஜான் டெ தமிழ்ப் பாடக்குழுவிலும் உறுப்பினராகவர். கூதையாற்றுக்காயையும் விடக் கவிமணியவர்களுக்குப் பொருளாக்கப்படுகிறது. தலைவர் அவர் யாத்த கவிமணிகளே. அவர் கவிஞராக்களைப் படித்துப் படித்து உள்ளும் புறழும் தமிழகம் மகிழ்ந்தது. அதனால் செட்டி நாட்டு வள்ளல், அரசர் ஒரு முறையும், கொங்கு நாட்டுத் தங்கமாகும் அரசியற் பேசுநினர் சண்முகனார் ஒரு முறையும் கவிமணி அவர்

களுக்குப் பொன்னதை போர்த்திப் பரிசில் பல வழங்கிச் சிறப்பிற்கும். இன்னும் பல விதங்களிலே தமிழகம், ஒவ்வொட்டீட்டு கவிமணிக்குத் தன் கடமைகளை ஆற்றி உள்ளது. .

(உ)வொறு நாடும் ஏடும் போற்றப் புகழ் வாழ்வு வொறும், தமிழன்னைக்குக் கவிதைமாலைகள் பல சூட்டி வாந்து, கவிமணியவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஆயும்பாந்து நான்காம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபாந்து ஆரூம்நாள் சில்லா உலகப் புல்லிய வாழ்வு நீத்து சிலைத்த புகழ்க்கொடை பூண்டார். ஆம், தமிழன்னைக்கு மலர் கொய்து மாலை தொடுத்தே துரும்பென இளைத்த உடல் மறைந்துவிட்டது. ஆனால் அம் மலரும் மாலையும் இன்றும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளித்துக் கொண்டும், மூக்கிற்கு நறுமணத்தை அளித்துக் கொண்டும் விளங்குகின்றது. அதன் மணம் என்றும் கமழுந்து கொண்டிருக்கும் என்பதில் ஜயமில்லை.

இலக்கிய வரலாற்றில் கவிமணிக்கு உரிய இடம்

கவிமணியவர்கள் பிறகவிஞர்களைப் போலப் பாடி யிருப்பாரானால் அவர்களுக்குரிய இடம்தான் கவிமணிக்கும் கிடைத்திருக்கும். ஆனால் கவிமணியோ அவர்கள் போன்று பாடவில்லை; எந்த அரசியல் இயக்கத்திலும் சேரவில்லை; எவ்விதமான அரசியல் கட்சிக்கும் இரையாகவில்லை; எனவே எந்தக் கொள்கைக்கும் தன் கவிதைகளை இரையாக்கவில்லை. மாறுகத் தன் நல்லுள்ளாம் விரும்பியபடியே பாடினார். பழைய மரபிலே ஓலுன்றிக் கொண்டே புதுமூடியைப் பாடினார். அதனால் அவர் கவிதைகள் புதுமை மெருகும் பழமை

யுருவும் கொண்டு பழமைக்குப் பழமையாகவும் புது
மைக்குப் புதுமையாகவும் ஒளிவிட்டன.

கவிமணியவர்களுக்கு ஏழையாடாறு. ஜிமக்கல்லார்
முதலியவர்கட்டு இல்லாத ஓடு பிறாரி. தமிழ்
லக்கியவரலாற்றிலே உண்டு எனில், அது மேறும்
சொல்லன்று. அந்தப் பெருமைக்கும் சூரியோன் எது? அதுதான்
கவிமணியவர்கள் நூற்றூர் பொட்டு
கள் பாடியமையாகும். தமிழ்தோ ஸாப்பாய்கள்
பலவுண்டு; இலக்கணங்கள் சூரியோனை உள்; ஏழைய
சமயப் பாக்கள் பல்லாயிரம் உண்டு; அப்போது
போதுக்கும் அறநூல்கட்டு அளவில்லை; பிர்ஜில்லாக்குப் பாய்
களின் செழுமையை எப்படிக் கூறுவதறு! ஆகையில்
குழந்தைப் பாடல்கள் தமிழில் உண்டா? எனில், நூப்
தலைகவிழ வேண்டியதுதான், இந்த ஜிமிதிலையாட முதலே
முதலாக, நீக்கிய பெருமை நம் கவிமையிடமிருப்பதோ
சேரும். அன்பு, அருள், அறம் ஆகிய முன்றில் உள்ள
விடம் கவிமணியின் உள்ளம். மேறும் கவிமையாற்று
பளிங்கு போன்ற தெளிந்த உள்ளார் கவிமையிலே
உள்ளம். இத்தகைய நல்ல உள்ளத்தோடு, அதோடு
வாழ்வும் எளிமை, இனிமை, நன்றை. பொன்றை
ஆகியன பொதுளிய ஒன்றுக அலையாற்றுவிட்டது.
இதனால் அவர்தம் தெள்ளத் தெளிந்த உள்ளத்தோடு
வெளிவந்த கவிதைகள் இனிமை, எளிமை, பொன்றை
ஆகிய மூன்றிலும் குழைந்தும் இலையாற்றும் இளகு
ஒளிர்ந்தன. அவரது கவிதையின் நன்றையாற்றிப்
பின்வரும் பாடல் இனிது விளக்கும்.

“படித்துப் பழகாத பாமராத்தும்
பாடிப் பூருக அதில் சேமமிருக்கும்
ஓடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை
ஊன்றிப் பதங்கூட்டும் பந்தனமல்ல.”

வளிமனியை விட எனிமையாகவும் இனிமையாக அப் பூரியும் பாட்டுக்கள் பிறரால் பாட வருமா? அது எனுமா? என்பது ஒய்யமே. பிறரால் வேண்டுமானால் வளிமனியாகும் பாட முடியும்; ஆனால் தமிழ் மரபு கூட மால் கவிமணிபோலப் பாட முடியும் என்று குறையின்று சுறுதற்கு இடமில்லை.

துமிழ்ப்பற்றும், ஓரளவே சிரம்பிய தமிழறிவும் இருந்தால் போதும்; கவிமணியவர்களின் பாடல் பல வெற்றைறயும் படித்துப் பொருள்புரிந்து உள்ளம் மகிழலாம்; உலகை மறக்கலாம். அத்துணை எனிமை, இனிமை கவிமணியின் கவிதைகளிலே காட்சியளிக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டு கீழே தரப்பட்டுள்ளது.

“ தாகமென்று வந்தோர்க்குத்
தண்ணீர் அளியாமல்
ஆகமங்கள் ஒதி நிற்றல்
அழகாமோ? அறமாமோ? ”

“ சாவியிட்டுப் பூட்டுமீட்டுச்
சந்நிதியில் காவலிட்டுத்
தேவிருக்கும் கோயிலைநீர்
சிறைச்சாலை ஆக்கலாமோ? ”

எனவே தமிழிலக்கியவரலாற்றிலே குழந்தைப் பாடல்கள் பாடியதின் மூலம் கவிமணியவர்கள் தனக்கென ஒரு தனியிடத்தை, பிறர்க்குக் கிடைக்காத ஒரிடத்தை, சீரிய இடத்தைப் பெற்றுவிட்டார். அவரைப் பின்பற்றித் தற்போது சிலர் குழந்தைப் பாடல்களைப் பாடிவருகின்றனர். சுருங்க உரைப்பின் கவிமணியின்

பரம்பரை ஒன்று அவருக்குப்பின் உடலாலி வளர்ந்து வருகிறது என்னலாம்.

கவிமணியின் கவிமணிகளும் உரைமணிகளும்

தமிழ்நாடு பெற்ற தங்க செல்லாய் குழந்தைகளை கவிமணியவர்கள் கவிதைகளே ஸிருப்பு பாடங்களாக எனினும் உரைநடையிலோயும் எடுத்துள்ளார். உரைநடையிலே அமைந்ததை செலுப்பு பாடங்கள் ஜூப்பிக் கட்டுரைகளேயாகும். கவிமணியின் கவிதைகள் கூடாதுத் துச் சில தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள்ளே கவிமணிக்குப் பேரும் புதுப்புத் தந்தது “மலரும் மாலையும்” என்ற பாடம் கூடாதுத் யாகும். இத்தொகுதி ஆறு பதிப்புகள்தான் போட்டு வெளிவந்துள்ளது. வறுமைக் களஞ்சியமாயும் நான்றாத்துத்தீவு கவிதைத் தொகுதி ஆறு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மானால் கவிமணியவர்களின் கவிதையின் நிறுத்தம் என்னன்று புகழ்வது !

கவிமணியவர்கள் ஆங்கிலத்திலோயுள்ள பிள பிரந்து பாடல்களை மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளார்கள். அவற்றுள் சிறந்தன ஆசிய சோறி, நாமார்த்தமாய் பாடல்கள் ஆகிய இரண்டாகும். இவற்றைப் படிப்போர்க்கு இவை மொழிபெயர்ப்பட்டு என்று கேடுகிறோம். ஆங்கிலப் பாடல்களை ஏற்கனவே பாட்டிடும்நாலோழிய இவை முழுக்க முழுக்கத் தமிழ் மூல நூல்களே என்று தான் தோன்றும். அந்த அளவுக்கு இப்பற்றாக்காகவும் இனிமையாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் கவிமணியவர்கள் தமது மொழிபெயர்ப்பைப் பெய்திருக்கிறார்கள். சில இங்களிலே மூலத்திற்கும் கவிமணியவர்கள் மிஞ்சிவிட்டார்கள்.

எடுத்துக்காட்டு :—

“ வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசந் தென்றற் காற்றுண்டு ;
க்கயிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நிபுண்டு
வையம் தனிலிவ் வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுள்ளதா ?”

இதன் மூலம் :—

Here with a loaf of Bread
Beneath the bough
A flask of wine, a Book of Verse—and Thou
Besides me singing in the wilderness
And wilderness is paradise enough.

இவ்விரண்டையும் நடுநிலைப்பிறழா நெஞ்சடை
நல்லோர் ஓப்பிட்டு நோக்கினால் கவிமணியின் தெளிந்த
மொழிப் புலமையும், கவிவனை, கைவிவை முதிர்ச்சியும்
தெற்றெனப் புலங்கள் ஒருதலை.

ஆசிய சோதி என்பது ஆங்கிலத்திலே எட்டின்
அர்ணால்டு என்பவரால் எழுதப்பட்ட “ தி லீட் ஆப்
ஏசியா ” என்ற நூலில் தமிழில் எழுதப்பட்ட
தாகும். பாரசீகப் பெருங்கவிஞராம் உமார்க்யாம்
அவர்களின் பாடல்களின் தமுவலே “ உமார்க்யாம்
பாடல்கள் ” என்ற தொகுதி. ஆசிய சோதியைப்
படித்துப் படித்துப் புத்தரின் பெருமை உணர்ந்து

அவர்தம் அருள்வெள்ளந்திலும் அறவுரைகளிலும்
ஆழ்ந்த உள்ளங்கள் பிகுப்பலயாம்.

மருமக்கள் வழிமான்மியம்

கவிஞர் என்பவன் சமுதாயத்தின் ஓர் உறுப்பார் ஆவான். எனவே சமுதாயத்தின் நிலைநிதியாகவுள்ள அவனுக்கும் பங்குண்டு. சமுதாயத்தின் ஸ்ரீ வார்த்தா கிணற ஒவ்வொரு தாக்குதலும் அகாரை உலுக்கும் என்பதில் ஐயமில்லை. கவிஞர் தன்னைவெடுப்பான் என்று; பொதுநலத் தொண்டன்; பிறர்நலம் போடுவார் போடுந தகை. எனவே தான் வாழ்கிணற சமுதாயத்தின் நிலை களைப் போக்கி அதனைப் புடம் போட்டு வார் போடு கூக்கவேண்டிய பொறுப்பு கவிஞரைச் சொப்புக்கு. அதனால் கவிஞர் தன்னைச் சுற்றி வாழும் சமுதாய மக்களின் அறியாமையை அகற்றுவான்; பிற்போக்கை ஒழிப்பான்; குற்றங்களை நீக்குவான்; மக்களை நிலையாற்றி வாழுமாறு துண்டுவான். இத்தகைய பாரிக்குதூக்குக் கருவி கவிதையே. இவ்வாறு கவிதைதாம் கவனிக்க தடைக்கும் ஒரு கருவியாகக் கவிமணியாக்கன் பான் புத்தியதின் பயனே “நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்,” என்ற நூல் தோற்றமாரும்.

கவிமணி வாழ்ந்த நாடு நாஞ்சில் நாடு. இந் நாட்டிலே தீய நிலைமை நிலவி வந்தது. அதுதான் மருமக்கள்தாயம். அஃதாவது தந்தை சொத்து அவன் மக்களுக்கன்று; அவன்றன் தங்கை வயிற்றிலே பிறந்த மருமக்களுக்கே உரியது. இதனால் நாஞ்சில் நாட்டுச் சமுதாயம் பல வழிகளிலே கெடலாயிற்று. தன் சொத்து தன் மக்களுக்கின்றி வேறு எவனுக்கோ பிறந்த மக்

களுக்குப் போய்விடும் என்பதால், குடும்பத் தலைவர்கள் தங்கள் சொத்தை மேலும் பெருக்குவதில் அக்கறையின்றி வாழலாசினர். இதனால் குடும்பச் சொத்து வரவரக் கறைந்து போகலாயிற்று. குடும்பத்தலைவனால் தன்மனைவிமக்கள் அன்பை இதனால் இழக்க வேண்டியதாயிற்று. மருமக்களும் தாம் வேண்டியவாறே தம் மாஸன் நடக்காவிட்டால் மாமனைக் குடும்பத்தினின்றும் விரட்டமுயலுவர். இதற்குப் பெரும்பாலும் வழக்கு மன்றத்தின் (கோர்ட்) துணையை நாடுவர். இதனால் நாஞ்சில் நாட்டுமக்கள் தம் வாழ்நாளிலே பெரும்பகுதியை வழக்கு மன்றத்திலேயே கழித்தனர்; சொத்தைத் தொலைத்தனர்; குடும்பங்கள் பல சிதறின்; வறுமை வளரத் தலைப்பட்டது. மேலும் ஒருவனே எத்தனை மனைவியரயும் வைத்துக்கொள்ளலாம் என்ற வழக்கமும் நாஞ்சில் நாட்டிலே நிலவியது. இதனால் சொத்திருக்கிறது என்ற திட்டத்திலே பலர் பலப்பல பெண்டிரை மணந்தனர். இதனால் பல இளமனையர் தொல்லை பல படலாயினர். மணம் நடந்த சில நாளிலேயே கணவன் இறப்பான். சொத்தும் மருமக்களிடம் போய்விடும். அப்பொழுது அவர்கள் கண்ணீர் வெள்ளம் வடிக்க வேண்டியதுதான்.

இத்தகைய ஒரு சாபக்கேடான் நிலைகண்டு கஷிமணி யவர்கள் உள்ளாம் புழுங்கினர். அல்லும் எல்லும் இதனைப் பற்றியே எண்ணினர். இந்த வழக்கத்தை ஒழிப்பதைப் பற்றிப் பல நண்பர்களுடன் ஆராய்ந்தார். இவ்வழக்கத்தைக் கண்டித்து மலபார்குவார்ட்டலி என்ற இதழில் ஆங்கிலத்திலே பல கட்டுரைகள் எழுதினர். அதனைப் படித்த இளைஞர் கொழித்தெழுந்தனர்; மருமக்கள் தாயத்தை ஒழிக்க முரைந்தனர். சுடுகாடு நோக்கி நடைபோட்டுக் கொண்ட

ஷருந்த சில நடைப் பினாங்கள், பழகை வெறியாக்கன் பேடித்தனமாக மறைந்து அவ்வொழுஷ்வியை எதிர்க்கத் தலைப்பட்டனர். ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டு ஆங்கிலம் கற்ற சில இளைஞர்களையே எழுச்சிக்கொண்டுமாறு செய்ய முடிந்தது. தாய்மொழியாம் துமிழில், அதுவும் நடைக்கு சுவை கலந்து கவிதையிலே எடுத்துக்கொண்டுமாற்றில் நாட்டையே மருமக்கள் தாய்ந்துக்கூடிய நடுங்காலி முடியுமல்லவா? என்றெல்லாம் கவிதையிலின் நடுங்கியுள்ளம் என்னியது; திண்ணனமாக எல்லாவிடாது. அவ்வளவுதான்; அத்திண்ணிய என்னைம் “நாடுங்கில் நடுங்கமருமக்கள் வழி மான்மியம்” என்ற ஒய்யா சீ. 1917-ஆம் ஆண்டில் மார்ச்சு மாதத்தில் நடுங்காலமாற்றுத்து விருந்து வெளிவந்த “தமிழன்” என்ற இதழில் கோவீர் கவிதைகளாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலம் ஓய்யா அதிலே குறிப்பிடப்பட வில்லை. மாங்கியா, பாலாந்து, சிதைந்த சில வரிகளை இடையினாட்டு கொண்டு. பழைய சுவடியினின்றும் பெயர்ந்து எடுத்துப் பட்ட முறையிலே கவிதை வெளிவந்த காரணாற்றால் எல் லோரும் இது ஏதோ பழங்காலச் செய்யான்தீவால் முதலில் என்னினர். ஆனால் நாட்டேநக்கில் குடும்பங்கள் எழுதியவர் கவிமணியே என்பது புலப்பட்டுவிட்டது.

கவிமணியின் முயற்சி வீண்போகவில்லை. மருமக்கள் மான்மியச் சீர்திருத்தச் சட்டம் 1925-இல் சேர நாட்டுச் சட்டமன்றத்திலே நிறைவேறியது. கவிஞர் நெஞ்சும், முற்போக்காளர் உள்ளார்களின்தன. முடிவில் நாஞ்சில் நாட்டுச் சமுதாயாம் குறை நீங்கி, மறுவற்ற மதியம்போல ஒளி பொழியலாயிற்று.

மருமக்கள் வழி மான்மியம் ஓர் அழகிய சமுதாய இவியமாகும். நடைப்பும் இகழ்ச்சியும் குன்பமும் மாறி

மாறி நீர்வோனியத்திலே காட்சி நல்கும். ஒருவனுக்கு மைய்த்தொட்டு பட்ட பல மீனவியரின் ஒலமும் கண்ணலீரி வெள்ளமும் சீரிய முறையிலே சொல்லால் டீடி க்காட்டப்பட்டுள்ளன. :அவர்களிலும் ஐந்தாவது மாண்ணியான் கண்ணலீர் ஒலம் நம் நெஞ்சை உருக்கும் நீர்க்காலை அமைந்துள்ளமை காணத்தக்கது.

“கற்றவர் உளரோ கற்றவர் உளரோ !
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ கற்றவர் உளரோ !
அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ !
வறுமைக் கிரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ !
நீதியும் உளதோ நீதியும் உளதோ !
மாதர் கண்ணலீர் மாரு நிலத்தில்
நீதியும் உளதோ நீதியும் உளதோ !

இப்பாடல்களைப் படிக்கும்போது, மணந்த கணவைன் இழந்து மதுரை வீதியிலே கண்ணகி ஒலமிடும் “சான்றேரும் உண்டு கொல்.....” என்ற பாடல் சினை வுக்கு வாராமற் போகாது.

சுருங்க உரைப்பின் கவிஞரின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம் ஒரு சமுதாயப் புரட்சியிலக்கியம் எனக் கூறலாம்.

தேவியின் கீர்த்தனங்கள்

ஆரியத்தால் அருந்தமிழ் உற்ற கேடுகள் பல அவற்றுள் ஒன்றே தமிழ் இசைக்கலையை இழந்தமையாகும். பிறந்தது மதல் இறக்கும் வரையிலும் பாட்டி

வேயே தன் வாழ்க்கை நடத்துப் பழக்கப்பட்ட தமிழ்ப் பரம்பரை பிறர் மலர்வாஸ் எடுத்தோ இழந்தது; இடைக்காலத்திலே, (ஒ)கூர் துபியினை சீலாரோ மீண்டும் இற்று வீழ்ந்து விட்டது. அதுதான், (ஒ)கூருப் பாடல்கள் தமிழிலே நோல்நூலாக போன்றது. அது மீண்டுமன்று; தமிழிசையைக் கொடுத்துவர்கள், துபியிலை இசையமைத்தலும் முடியாது; (ஒ)கூரம், துபியிலோயும் ஏற்றதும் அன்று, என்று இபிள்ளுத்தோர் முறையிலை ஓலமிடவும் செய்தனர். இதனால் துபியி நாடு (ஒ)கூர யரங்குகளிலே, தமிழரே பெரிதும் வரும்போது (ஒ)கூரத்துலைக் கூடங்களிலே தமிழிசையைக் கொட்ட முடியாததோர் இழிந்தீலை, வருந்தத் தக்க நிலை ஏற்பாட்டுத் துபியுங் பாடத் தெரியாப் பேடி போலாக்கப்பாட்டுத் தோ.

இத்தகைய இழிந்தீலை கண்டனர் இலு துபியிர்க்கொடுக்கன்; தமிழின் பழம்பெருமையை உண்ணினர்; மறைந்த தமிழிசையை உயிர்ப்புறச் சொல்லனர். துபியிலை இயக்கம் பரவிற்று. அதன் காரணமாகத் துபியிக் கவிஞர்பலர் தமிழிலே இசைப்பாடல் பல போன்றவர்கள். தமிழிலே இசைப்பாக்கள் பல்கின. அவ்வளவு துபியினைப் பாக்கள் பலவற்றிலே குறிப்பிடத்தக்க சிறுவர்களை தமிழிசைப் பாக்கள் அடங்கிய தொகுதியோடு கவிமூலாயியவர்களால் பாடப்பட்ட “தேவியின் கிரித்துவாங்கள்” என்பதாகும்.

இத்தொகுதியிலே உள்ள துபியிர்வாக்கள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதனை; (ஒ)கூரயின்மீண்டும் மிக்கவை. சில கீர்த்தனைகள் கீர்த்தனை யாசிரியர்களுக்கும் வழி காட்டியாக அமைந்தனவா. கீர்த்தனைகளுட் சில இசைத்

தட்டுக்களாக்கப்பட்டுள்ளன ; பேசும் படங்களிலும் பாடப்பட்டுள்ளன. ஹிர்த்தனைகளைப் பாடியதன் மூலம், இகைத்துருவிலை மீண்டும் எழுச்சியறச் செய்த பெருமை பிலீ காஷிமலையவர்களுக்கும் பங்குண்டு என்பது இருந்தும் பலதும்.

கவிமணியின் உரைமணிகள்

கவிஞர்களிடையே பொதுவானதோர் குறை காணப்படுவது உண்டு. அதுதான், கவிஞர்கள் உரை நலை எழுத அறியாமையாகும். நல்ல கவிகள் உரை நலை எழுதத் தொடங்கினால் அது உரைநடையாக அமையாது. உரைப்பாட்டுமடையாக அல்லது உரை நடைக் கவிதையாக அமைந்துவிடும். அதுமட்டுமன்று. கவிஞர்களுக்கும் ஆராய்ச்சிக்கும் நீண்ட இடைவெளி உண்டு. கவிஞர்களுக்குப் பகுத்தறிவு அல்லது ஆராய்ச்சி யறிவு மிகுந்துவிடுன் கவிதை வராது. ஆக, ஆராய்ச்சியும் உரைநடையும் கவிஞர்க்குப் பகைகள் என்பது பெறப்படும். ஆனால் கவிமணியவர்கள் இக்கருத்துக்கு—விதிக்கு முற்றிலும் விலக்கானவர்கள். இக்கருத்துக்குக் கவிமணியவர்கள் பெரும் பகையாவார். அந்தப் பகையின் அடையாளமே “கவிமணியின் உரைமணிகள்” எனப் பெயரியதோர் உரைநடைத் தொகுதியாகும். இத்தொகுதி யிலே சேர்க்கப்படாத தமிழ் உரைமணிகளும் ஆங்கில உரைமணிகளும் உள்.

கவிமணி அவர்கள் கவிதையிலே பெரும் பொழுதைக் கழித்த போதிலும் இடையிடையே ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவதிலும் ஈடுபட்டார். கல்வெட்டாராய்ச்சியிலே கவிமணிக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. சில மலையாளிகள் கோவில்களிலே இருந்த

சில கல்வெட்டுக்களைச் சிறைக்கு முற்பாட்டுபோது அதனைத் தடுத்த பொருளை நம் கவிமணிக்குண்டு. கவிமணியவர்களின் கல்வெட்டாறார்ஸ் கிள்கும் வரலாறு ஹநிவக்கும் சிறந்ததோர் எடுத்துக்கொட்டு “நாங்களுர்ச்சாலை” எனப் பெயரிய நூலைக்கும்.

முதலியார் பரம்பரை ஒன்றின் காலார்ஜை . அரியப் பெருந்துணை புரியவல்ல ஒலீல்பாடு கால்கள் பேராஜாகுமாரிய .. முதலியார் ஒலீகள் “ என்ன நூலையார் பார்த்து வூட்டிலது திலே நம் கவிமணியவர்கள் . அறநான்திரார் . அரிய சொற்பொழிவு கேரளாக் கமுகத்து(கூ) . ஆர்த்திரியக் கிழுர்கள். அச் சீரிய சொற்றெழுஷ்டு . அத் தாழத்து இதழிலே வெளியிடப்பட்டுள்ளது. பார்த்து வூட்டிருக்கும் என்ற இதழிலும் கவிமணியவர்களின் கவிதை, முடி மன்றி. ஆராய்ச்சியுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையம்பதியிலே இருந்து நிதிக்காப் பிபால் நடத்தப்பட்ட இதழாகிய திராவிட்டலி கூ கவிமணியவர்களால் எழுதப்பட்ட “மனேன்மணியா பாரா பூர்வா” என்ற திறனுய்வுக் கட்டுரை கொள்ளிக்கூடியது. அது “ மனேன்மணீயம் ” என்ற சீரிய நூலாகத் தாஸ்தால் இரண்டாம் முறையாகப் பறிப்பிக்கப்பட்டு விடாது கவிமணியவர்கள் அதனைப் பற்றி எடுத்து நிறுத்துவுக்கட்டுரை (Critical study) ஆம்.

இக்கட்டுரைகள் மூலம், கவிமணியவர்கள் ஆங்கில மூம் அருந்தழிமூம் பாங்குறுப் பயில்கூ வெளும்புலவர் என்பதுக், கவிதை, ஆராய்ச்சி, நூலுக்கியார், வரலாறு, உரைநடை, திறனுய்வு ஆகிய பல துறைகளிலும் புலமை பெற்ற ஒரு பல்கலைக் குழிலில் என்பது அங்கைச் செங்கணியென விளங்கும்.

இலக்கிய நயம்

இந்த நூற்றுண்டி லே தோன்றிய கவிதைகளிலே கவிமலையின் கவிதைகள் தனிச் சிறப்புடையவை. அரசிறா்ணப்ப பிறர் கவிதைகளிலே காணல் அத்துணை எனிமையன்று. அந்தச் சிறப்பு, பிறர் கவிதைகளுக்கு இல்லாத சிறப்பு—பெருமை எது? அதுதான் எனிமை— இனிமை, மரபு ஆகியவற்றே கூடிய குழந்தை எனிமை. இந்த எனிமைச் சிறப்பே கவிமணியவர்களின் கவிதைக்கு அழியாப் புகழ் அளித்து நிற்பதாகும். எடுத்துக் காட்டு:

“கல்லும் மலையும் குதித்து வந்தேன்—பெருங்
காடும் செடியும் கடந்து வந்தேன்
எல்லைவிரிந்த சமவெளி—எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

“தாடிப் புலங்கள் உழுவார் கரமும்
நய உரைகள்

தெடிக் கொழிக்கும் கலைவாணர் நாவும்
செழுங்கருணை

ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும்
உவந்துநடம்

ஆடிக் களிக்கும் மயிலே! உன் பாதம்
அடைக்கலமே.

“வட்டமா யுன் கழுத்தில்—ஒரு நாளும்
வாடாத ஆரமதை

இட்டவர் ஆரடியோ?—எனக்கும்
இயம்புவையோ? கிளியே!

“மாணிக்க முக்கழுகும்—மரகத
வர்ன வடிவழுகும்

நாணக்கண் ஞயிரந்தான்—இருப்பினும்
கண்டு முடிந்திடுமோ?”

இக்கவிதைகளின் நடையிலே எவ்வெங்கும் கிண்றது; இனிமை தகும்புகிண்றது; குழுத்து நெகிழ்ந்து தோன்றுகிறது. வெளிரே உமிழுவிட பண்டிருவைதுங்கூட இக்கவிதைகளைச் சுறைவத்து முடியும் முடியும். கவிதைகளிலே எவ்வெங்கும் இனிமையும் வெட்டுப்படி வரும் பழும் யாப்பு மரபு எதுவும் இல்லை பின்று விள்ளை என்பது காண்த்தக்கது. பழுமையும் புதுமையும் எல்லாத் தமிழ்க் கவிதைகளே இனை எனில் ஒதுக்குமாறால்தா?

ஓலி நயம்

கவிதைக்கு இயக்குமும் இதைகொடும் அளிக்க வல்லது ஓலி நயம் அல்லது சுந்த பூமும் ஆம். பாட்டு என்ற சொல்லுக்கே பண்ணேறுப் பாடு பாடு வாட்டுப் பொருள். கவிதைக்கு அழியா வார்களும் வேடுவது அப்பு பிணிக்கும் தகைமையும் தந்து விற்பது இந்து நூல் நடு மாகும். இத்தகைய ஓலி நயமிக்க பாட்டுக்களை நூட்கவிமணியவர்களிடம் சிரம்பக் காணலாம்.

“ மந்தைபெ, ரியமந், தை— உணவிள்ளி
வாடி. மே, வியும்மந், தை
சிந்தைத்த, ஸரும்மந், தை— நடர்க்காம்
சீவன்இ, ஸாதமந், தை ”

இப்பாடலினைக் கொக்கியிட்டு இடங்களிலே விறுத்திப் படியுங்கள்; விட்டுவிட்டுப் படியுங்கள். அப்பொழுது, நலிந்தும் மெலிந்தும் நூந்தும் கால்தள்ளாடித் தளர்ந்த நடைபோட்டுச் செல்லுமொரு ஆட்டு மந்தை நம் கண் பூண்ணர் தோன்றும். இப்பாடலுக்கு இத்தகைய ஆற்றலைத் தந்து விற்பது ஓலி நயமே ஆகும். பாட்டுக் குயிராக-

வினங்குவது சந்தோஸ் ஆம். இதனாலன்றே ‘Poetry is a musical Composition’ என்றனர் ஒரு மேலைப் புலத்துக் கவியமானார்.

பெண்ணுறவுமிமையும் பெருமையும்

(இ) மூட்டயிருட் காலத்தே ஏற்பட்ட கேடுகளுள் குழலாயாறு பெண்கள் தங்கள் உரிமையினை இழந்த காமபோய்யாரும். மக்களில் பலர் பெண் இனத்தையே வெறுத்து ஒதுக்கத் தலைப்பட்டனர். பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது; பல துறைகளிலும் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்பட்டது; கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது. முடிவில் பெண்ணின் பெருமை அடியோடு சிதைக்கப்பட்டது.

பெண்ணை வெறுத்துச் சிலர் பாடவும் தலைப்பட்டனர். கூற்று, கொடுங்காற்று, கரும்புவி, நச்சரவு, பேய் முதலியவற்றினும் கொடியவளாகப் பெண் இழித்தும் பூழித்தும் பேசப்பட்டாள். அதன் காரணமாகப் பெண்ணைனம் ஸிலை தாழ்ந்து தலைகவிழ்ந்து இருளில் மூழ்கி, அடுப்பங்கரையிலேயே அடங்கி ஒடுங்கி முடங்கி, ஆமைபோலவும் ஊமைபோலவும் கோழையுள்ளத்தொடு உழன்றது. பெண்ணைனம் சமுதாயத்தின் பாதியறுப்பு. உடலில் ஒருபாதி நோக்காடற்றுல் அவ்வுடல் உடலாகாது; வீழ்ந்துபடும். அதன் ஸிலையே பெண்ணை வெறுத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏற்பட்டது.

இத்தகைய இழிஸிலையைக் கண்டு முதலிற் கொதித்து ஈழுந்தவர் பாரதி; அவரைப் போலுவே உளம் கொதித்துப் பாடியவர்களுள் ஒருவர் நம் கவிமணியவர்கள்.

நம் கவிமணியவர்கள் பெண்ணின் பெருமையையும் உரிமையையும் பற்றித் தெள்ளாத் தெளிவாக உள்ளத் தைப் பிணிக்கும் ஒலியடிடன் பாடிப்பள்ளார்கள். அப்பாடல்கள் பெண்களின் உடிமைகள் என்ற நிலைப்பிலே மலரும் மாலையும் என்ற தொழில்பிலே தொழுக்குப் பட்டுள்ளன.

இப்பகுதியிலே பெண்கள் வீட்டுக்கும் பூத்துக்கும் செய்துவரும் சிறந்த தொண்டுகள் என்ற விரித்துகளுக்குப் பட்டுள்ளன.

“ மங்கைய ராகப் பிறப்பதற்கே—நல்ல
மாதவரு் செய்திட வேண்டும் , அம்மா !
பங்கயக் கைநலம் பார்த்தலேய—குற்று
பாரில் அறங்கள் வளரும் அம்மா !

“ அன்பினுக் காகவே வர்ம்பவர் ஆர் ?—அம்மா
ஆவியும் போக்கத் துணிபவர் ஆர் ?
இன்ப உரைகள் தருபவர் ஆர்—வீட்டை
இன்னகை யாலொளி செய்ரவர் ஆர் ?”

“ மங்கையராகப் பிறந்ததனால்—மனம்
வாடித்தளர்ந்து வருந்துவதேஷ் ?
தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்
தாருவாய் நிற்பதும் நிர் அல்லோ ?”

சமுதாயம்

கவிமணியவர்கள், சமுதாயத்திலே மக்களிடையில் சிலவிய சாதி வேற்றுமைகள், மேல்கீற் வேறுபாடுகள், முடநம்பிக்கைகள் ஆகியவற்றைத் தம் கவிதை மூலம் மிகவும் வுன்மைபொகுக் கண்டித்துள்ளார். தொழிலாளர் பற்றியும் பாடியுள்ளார்.

“ ஓவியப்பாலே மஹாவரு மேல்—வயல்
கீலை வெப்பாது விளைந்துமோ ?”

உப்பாற்றி நூலையானும் கடவுளரும் மக்களுள்ளே ’

உப்பாற்கள் பாறையரென்றெப் போதும் வைத்ததுண்

“ தூதுமொன்று வர்த்தோர்க்குத் தண்ணிரை அளியாமல் [டே] ”

ஒத்துமங்கள் ஒதிநிற்றல் அழகாமோ ? அறமாமோ ?

“ உபவினி டுப் டூட்டுமிட்டுச் சந்நிதியில் காவலிட்டுத்

தூதிருக்கும் கோயிலில்நீர் சிறைச்சாலை ஆக்கலாமோ ?

மேற்கூறியவை தீண்டாதார் செய்த விண்ணப்பங் களாம். இனித் தீண்டாமைப் பேயைக் கவிமணி கண் டித்துப் பாடியதைக் காண்போம்.

“ சூடியிருக்க வொட்டாது—நண்பர்
கொண்டு வருவதை உண்ண வொட்டாது
தேடி வருவோரை அன்பாய்—வீட்டுத்
திண்ணின்யில் உட்கார வைக்க வொட்டாது.”

இனித் தொழிலாளரின் முறையீட்டுக்குச் செவி சாய்த்திடுவோம்.

“ பாடுபடுபவருக்கே—இந்த
பாரிடம் சொந்தமையா !
காடு திருத்திநல்ல—நாடு
காண்பது அவரலவோ ?
மந்திர மோதுவதால்—எங்கும்
வயல்வி ஜீவதுண்டோ
நந்திரப் பேச்சாலே—அரிசி
சாத மாயிடுமோ ?
முது பயிர்செய்வோன்—வயிந்றுச்
குணவு பற்றுமல்

அழுத முதுநிதம்—நிற்ப
 தறியிரோ ! ஜூபா !
 வாழ வேண்டுமெனில்—தூாறில்கள்
 வளர வேண்டுமொயா !
 ஏழை என்றெருவன்—உலகில்
 இருக்கலாகா ஹதயா !’

முடிவுரை

கவிமணியவர்கள் சென்று நூற்றும் ஒரு (பேரூங் நினர் ; தமிழாசிரியராகப் பல்லியிடப்படுவார் ; பேருள்ளது தெளிந்த தமிழில் இனிய எனிய பொடுந்துநிறுப் பலிஷூ, கள் பலவற்றை யாத்தார் ; உரைபலூரிடப் பலாவற்றை ஒளிரவிட்டார் ; இந்த நூற்றும் ஒரு பீடி ஒரு வுலகைவிட்டு மறைந்தார். அவர்தும் பல்லுடு ம் பலாவற்றை போதிலும் என்றும் சின்று நமக்கும் நூற்றும் பலாவற்றை சியையும் ஊக்கத்தையும் வளர்ச்சியையும் அநீக்காலம் பல அழகிய கவிதைகளை அவர் விட்டுப் போன்றுள்ளார். அவை என்றும் பொன்றுப் புகழுடன் இன்று நூற்றை இன்பத்திலே தினைப்பிக்கும். குழந்தைர் போல் பலாவற்றை அவர் இட்ட வித்து இன்று முனைத்து வேலாது, பேரூா நீ கியிருக்கிறது. அவரைப் பின்பற்றிப் பல ஒளாந்துறை கதக் கவிஞர்கள் இன்று கவிதைமலர் பல பேராற்று வருகின்றனர். ஆகத் தமிழிலக்கிய வரலாற்றிலே நூற்கணியவர்கள் ஒரு புதுத் திருப்புற்றுமாறு, புதிய தோர் கவிப் பரம்பரையையும் தோற்றுவிட்டுர் போன்றுள்ளார். அதற்காகத் தமிழகம் என்றும் ஏதோரை பூற்றாது போற்றக் கடமைப்பட்டதாகும். பலூரை வூறியில் சின்று புதுமை செய்து காட்டிய கவிமணியின் குகழும் கவிதையின் மணமும் என்றும் தமிழகத்தை வாழ்விப்பனவாகுக.



3. பாரதிதாசன்

பாரதிதாசன் கவிதை தோன்றுவதற்கு முன்பும் இன்பும் கவிதை—தமிழ்க்கவிதையின் போக்கு எப்படி இருந்தது? தமிழ்க் கவிஞர்கள் எவற்றைப் பற்றிப் பாடினர்? கவிஞர்களுக்கும் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பன போன்றுவற்றைப் பற்றி நாம் ஓரளவுக்குச் சிந்தித்தாலே போதும்; பாரதிதாசன் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கொண்டுள்ள சீர்த்த இடம், பெருமை, சிறப்பு எல்லாம் தெற்றென விளங்கும்.

பாரதிதாசனுக்கு முன்னர் பழுத்த புலவர்கள், இலக்கண இலக்கியங்களிலே கைதேர்ந்த கவிஞர்கள், கவியரசர்கள், இம் என்னும் முன்னே ஏராளமான கவிதைகளைப் பொழிந்து தள்ளிய காளமேகங்கள், கோழுத்திரி, நாகபந்தம் போன்ற சித்திர கவிகளையெலாம் மிக எளிதாகப் பாடிய சித்திரகவி வித்தகர்கள், புராணங்களை நூற்றுக்கணக்கிலே பாடிக் குவித்த பாவாணர்கள், பிரபந்தப் புலவரேறுகள் ஆகியோரல்லாம் இருந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் இல்லாத பெருமையும் இடமும் அவர்களுக்குப் பின்வந்த பாரதிதாசனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது? பார்ப்போம்.

பாரதிதாசனுக்கு முன் வாழ்ந்து ஐந்தாறு
 நூற்றுண்டுப் புலவர்கள் எல்லோரும் தாம் வாழும்
 இடம் மன்னுலகம் ; தாம் மக்களுள் ஓரளவிலையினர் ;
 தம் கவிதைகள் மன்னுலகம், மக்கள் ஆபியான்பற்றி
 இருக்க வேண்டும் ; தாம் மக்களுடையது, மக்களின்
 முன்னேற்றத்துக்காக, அவர் குளிஞ் சிரதூர்து, வாழ்வை
 சிரடைவதற்காக, சீர்பெற்ற யொழுது தொலூர் விளக்கம்
 பெறுவதற்காகத் தாம் பாட்டேஷன்டும் ; தாம் கவிதைகள்
 அவற்றுக்காகவே பயன்டால் தேஷன்டும் ; வாண்று
 எண்ண, அதன்படி நடக்கத் தடவியிட்ட வர், அவர்கள்
 பாட்டிலே மக்கள் இடம் வெறுவில்லை ; அவர்கள்
 சமுதாயத்தைப் பாடவில்லை ; மக்களின் ஜங்குருக்கள் களைப்
 பற்றிப் பாடவில்லை. மாருத, புதூர்கள், வைத்துவுமை,
 அங்கு வாழும் கிண்ணர், சிம்புரி ஏ, ஏஷர், சீருவர்,
 தேவாதீதேவர், முனிவர் ஆடிதோயார் பற்றியே
 பாடினர். அதுமட்டுமன்று : துடுது கவிதைகள்
 மக்களுக்கு எளிதிலே விளங்குக் கூட வரு வாண்றும்
 அக்காலக் கவிஞர்கள் எண்ணினர். சுருங்கு தொர்ப்பின்
 அவர்கள், தம் கவிதைகளிலே மக்களுக்கு இடம்
 அளிக்கவில்லை. எனவே மக்களும் அக்கவிஞர்களுக்குத்
 தம் உள்ளங்களிலே இடம் அளிக்கவில்லை.

ஆனால் பாரதிதாசதே அவர்களைப் போலப்
 பாடவில்லை ; தான்வாழும் சமுதாயத்தை நோக்கினர் ;
 உற்று நோக்கினர் ; அங்கே காலைப்படும் குறைகளைப்
 பாடினர் ; ஊழல்களைப் பாடினர் ; மக்களின் கண்ணிரைத்
 தம் கவிதையிலே பாய்ச்சினர் ; மக்களின் உள்ளக்
 குழறலைத் தம் பாடல்களிலே ஒரிரொலிக்கச் செய்தார்.
 அதுமட்டுமன்று ; மன், ஆறு, கடல், குளம், மலை,

. அடியி, விள்ளமீன், வெண்ணிலா, செங்கதுர், புள், பூ
முறையிட மூல்லாகப் பொருள்களை, மக்கள் நானும்
வாழும் பொருள்களைத் தம் கவிதையால் படம்பிடித்துக்
காட்டி வரு ; அவற்றைப் பற்பல கவிதை ஒவியங்களாக
மாற்றிக் காட்டினார். கண்டனர் மக்கள் ; தம்மைப்
பூற்றிப் பாடும் கவிஞரை உற்று நோக்கினார்கள்.
முக்காகவே தம் கவிதையையும், சீரிய புலமையையும்
பயன்படுத்துகின்ற ஒரு பெரும் பாவலை மக்கள்
கண்ணரக் கண்டு கண்டு களித்தனர். பயன் ? மக்கள்
அவரைப் போற்றினார் ; வாயார வாழ்த்தினார் ; அவர்
கவிதைகளைத் தேடித் தேடிப் பாடிப் பாடி மகிழ்ந்தனர்.
முடிவில் தம் உள்ளங்களிலே பாரதிதாசனுக்கு ஓர்
இடம்—சீரிய இடம், அழியா இடம் மக்கள் தந்து பொன்
போற் பொதிந்து கொண்டனர். பாரதிதாசனுக்குத்
தமிழிலக்கியத்திலே ஓர் சீரிய, சிறந்த இடத்தை மக்கள்
ஏற்படுத்தித் தந்துவிட்டனர். அதுமட்டுமா ? இன்று
பாரதிதாசனின் கீழ் ஒரு பெரும் பரம்பரையே தோன்றி
வளர்ந்து வருகிறது. அந்தப் பரம்பரை ஆயிரக் கணக்
கான கவிதைகளை இன்று தமிழ் அன்னையின் மீது
சொரிந்து வருகின்றனர். தமிழன்னை கவிதை மாரியிலே
நனைகின்றார்கள் ; அவள் உடல் தூய பொன்னாக ஒளிரு
கின்றது ; முகம் முழுங்கிவெனப் போலிகின்றது.

பாரதிதாசனின் வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள் புதுவையிலே சென்ற,
நூற்றுண்டின் இறுதியிலே தோன்றினார். அவரைப்
பெற்ற பெருமை கனகசபை என்ற பெரியாரைச் சேரும்.
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும்.
பாரதிதாசனின் பீளீப் பருவத்தில் புதுவை பிரெஞ்சு

மொழியின் உறைவிடமாகும் இதழங்கத்து. எனவே கவிஞரும் சிறுவயதில் பிரெஞ்சு மொழியின்னியிலேயே பயின்றார். ஆயினும் துமிழ்ப் பள்ளியிலேயோ கவிஞர் ஆண்டு பல பயின்றார்.

கவிஞர் தமது பதினாறும் யூட்டில் நால்லீட்டு கல்லூரிக்குள் நுழைந்தார். எதற்கு? துமிழ்ப் பல்லதை ஓராவதற்காக. சென்ற கவிஞர் திறங்கு, பல்லதைப்பின்றி, துமிழ் மொழியிலே பெற்றார்; இரண்டாவத்திலும் துமிழ்கல்லூரியிலே பயின்றார். முதல் பல்லதைப்பார்த்து, தீருவிஞார்-இவர்தம் புலமை கண்ட அரசியலர் பாட்டுவதை வயதிலேயே கவிஞரை அரசியர் கல்லூரியிலேயே தமிழாசிரியராக்கினார்.

இளாகையிலேயே இயலும் இளைச்சுப் படி காறும் இவர் கைவரப் பெற்றார்; முத்துப்பிள்ளைப் பால்ல புலமை பெற்றார்; பாடுவார்; நடிப்பார்; சீட்டார்; அழகான கவிதைகளையும் புனைவார். இத்தன்மேல் இவர்தம் பெருமை மெதுவாக மக்களிடையே பல்லதையிற்று. இவரும் கவிதைகளை, உள்ளத்தைக் கொள்ளிய கொள்ள வல்ல தமிழ்ப் பாடல்களை அண்டார்த்தி தாது இயற்றி வரலானார். இவரைப் பற்றி என்னாலேயுக்கிழார் பாரதியார் அறிந்து வைத்திருந்தார்; மேலும் அவற்றை எப்படியா வது நாட்டுக்கும் அறிமுகமாக்கி வைத்து வேவண்டும் என்றும் கவியரசர் பாரதியார் எண்ணிடுவார். காலங்கருதி யிருந்தார்.

பின்னர் புதுக்கையிலே திருமணம் ஒண்டு நடைபெற்றது. அதற்குப் பாரதியார், பாரதிதாசன், இருவர்தம் நண்பர்கள் ஆகியோர் வந்திருந்தனர்.

இருநான் ஏற்ற சமயம் என்று பாரதியார் எண்ணினார் ; பாரதிதாசனைப் பாடுமாறு தூண்டினார். பாரதிதாசன் உடனே சொல்லிவைத்தாற் போல,

“ எங்கெங்குக் காணினும் சக்தியடா.....”

எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். ,

பாட்டின் பொருளும் போக்கும் பாரதியாரையும் கூடியிருந்தோரையும் பெரிதும் கவரலாயின. உடனே பாரதியார், அக்கவிதையைச் சுதேசமித்திரனுக்கு அனுப்பி வைத்தார். அது முதல் பாரதியாரும் பாரதி தாசனும் நெருங்கிய நண்பர்களாயினர்.

பின்னர் பாரதிதாசன் நூற்றுக் கணக்கான பாடல் களைப் பாடலானார். இருபதாம் நூற்றுண்டுக் கவிஞர் களிலே அதிகமான பாடல்களைப் பாடியவர் பாரதி தாசனே.

தொடக்கத்தில் பாரதிதாசன் கடவுட்பற்று மிக்கவ ராக இருந்து பின்னரே நாத்திகரானார். சாதி, சமயம், மூட நம்பிக்கைகள், புராணங்கள், ஆகியவற்றைப் பாரதிதாசனைப் போல எவரும் கண்டித்திலர்

ஏழட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ் மக்கள் அவருக்கு மணிவிழாக் கொண்டாடி. பொன் குடை போர்த்திப் பொற்கிழி யளித்துத் தம் நன்றியறி தலைத் தெரிவித்துக் கொண்டனர்

சிறிதுநாள் வரையிலும் ஓவர் புதுவைச் சட்ட மன்றத்திலே உறுப்பினராக இருந்தார். இடையிலே சில

ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகி வாழ்ந்தார். இன்று மீண்டும் அரசியலிலே வர்த்து கலங்துள்ளார். இவருக்கு மனைவியுண்டு; மக்களுண்டு.

தற்பொழுது கவிஞருக்கு ஏற்றதாழு . எழுபது வயதாகிறது. என்றாலும் கவிஞர் ஒரும் பெற்ற உள்ளமும், திடலுற்ற உடலும் வெள்ள(1), ழப் பூதம் (குயில்) நடத்திக் கொண்டும் இலா அமோ போ கவிதை புனைந்து கொண்டும் வாழ்நாளைக் கழித்து வாடுகின்றார்.

பாரதிதாசனின் நூல்கள்

இந்த நூற்றுண்டுக் கவிஞர்களிலே மிகவும் அறங்கமான நூல்களை எழுதியவர் பாரதிதாசன் என்றது முன்பே கூறப்பட்டது. இவற்றிலே உரையுமொத்தம் நூல்களும் உண்டு ; உரைநடை நாடக நூல்களும் உண்டு. கவிதை நூல்களிலே இயல், இசை, நூல் என் ஜியபா முத்தமிழ்க் கவிதைகளும், முழுக் கவிதை, நூல்களும் உண்டு.

பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ழன்று, இரண்டு. மூன்று, பாண்டியன் பரிசு, எதிர்மாறு முற்றம். குடும்பவிளக்கு, தமிழியக்கம், அழிஞ் சிரிஞ் ஜி. காதலா? கடமையா? இசையமுது என்பதை கவிதை, நூல்களிலே சிறந்தவை, சேரதாண்டவம், பாடிற்று, பெண்கள். இரணியன், கற்கண்டு என்பன உரையுமொத்தம் நூல்களிலே சிறந்தவை

மேற்கூறியவற்றிலே பாண்டியன் பரிசு என்பது ஒரு சிறு காப்பியம். என்சீர் விருத்தப்பாவினால் ஆயது.

நாற்றலா? காட்டமையா? என்பது கவிதை நடையில் அமைந்த ஓர் நூற்றுப் பாடங்களைக் கேழுமிய நாடகம். அழகின் சிரிப்பு முன்தாரா, மலை, ஆறு, கடல், விண், வெண்ணிலா, போன்றும், சோலை முதலீய இயற்கைச் செல்வங்களிலே நூற்றுப் பாங்கிப் பொலியும் எழிலின் ஏற்றத்தையும் நூற்றுத்தையும் கவிதைத் தேணிலே குழைத்து ஊட்டும் ஓர் அழகிய நூல். இசையமுது என்பது பாரதிதாசனின் இசைத்தழிப்பு புலமைக்கோர் எடுத்துக்காட்டாரும். அறிலுள்ள பாடல் சில இசைத்தட்டுக்கள் வடிவில் வெளி வந்துள்ளன. தமிழியக்கம் என்பது தமிழைப் பல்துறைகளிலும் வளர்க்க வேண்டிய முறைகளையும், அதற்குக் கேட்டுதல் செய்வோரை ஒறுக்கும் வழிகளையும், தமிழ்த்தொண்டர்க்குரிய ஊக்க உரைகளையும் கொண்ட கவிதைகள் பல கொண்ட நூலாகும்.

அகநானுற்றிலே சேரன் ஆட்டன் அத்தி, சோழன் கரிகாலன் மகளாம் ஆதிமந்தி ஆகியவர்கள் பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றினைக் கருவாகக் கொண்டு உருவாக்கப் பட்ட ஓர் உரைநடை நாடக நூலே “சேரதாண்டவம்” என்பதாம். இது சிறந்த உரைநடையானியன்றது.

படித்த பெண்கள், கற்கண்டு என்ற இரண்டு உரைநடை நாடகங்களும் சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டவை; நகைச்சுவை மலிந்தவை; பகுத்தறிவு மணம் பரப்புவை

குடும்ப வீளக்கு என்பது ஒரு சீரிய நூல். தமிழ்க் குடும்பம் ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டிய நூல். நல்ல குடும்பம் ஒரு பல்களைக்கார்க்கம் என்ற ஒரு

பொன்மொழி நடைமுறைக்கு வரவேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் இந்நாலை காங்கி கைத்துத் துணையியருடன் இருந்து படித்து அறண்டார். நாக்கு முயலுதல் வேண்டும். அப்படித் தமிழ் மக்கள் செய்யார்களாயின் தமிழ் நாடே பல்கலைக் கழகம் ஒலை தொழுவிய ஒரு பல்கலைக்கழக உலகமாகக் காட்டி ஜில்லாப் பாங்காப்பல் என்னளவேனும் ஜயமில்லை.

பாரதிதாசன் தொகுதிகள் என்பதை டார்டிராஸ் அவர்கள் தொடக்கத்திலே அங்கார்டியார் பாடிய கவிதைத் துணுக்குகளும், கவிதைக் காலத்துவமுறை, கவிதை ஓரங்க நாடகங்களும், பிறவும் செய்துகொண்டுள்ளது. இவற்றிலே முதல்முதல் வெளியிட்ட ஜில்லாப் பாங்கச் சிறந்தது; பாரதிதாசனைத் தமிழ்நாடு முடியார், குறிப்புக் காரணமாக இருந்தது இதுவே எனில் ஏது பிள்ளையான்று. பாரதிதாசனையும் அவர்தம் கவிதைச் சிறுக்கொடும் கூந்து ஒரு நாலைக் கொண்டே அளந்து விடலாம்.

புரட்சிக் கவிஞர்

தமிழகத்திலே வேறெந்தக் கவியர்களும் பிள்ளைக் காத இப்பட்டம் முதன் முதலாகப் பார்டிராஸ் கூக்குக் கிடைத்துள்ளது. இப்பட்டம் ஜில்லாக்கார் முன்னே யாருக்கும் கிடைக்கவில்லை; இனிப்பின்தீராய்ர் யாருக்காவது கிடைக்குமா என்பதும் ஒருமீண். கவிஞர்தப் பொள்கை காரணமாக அனாரை வெறும்பார்களுக்குக் கூடப் புரட்சிக் கவிஞர் என்றால் பார்டிராசனின் கினைப்பே வரும். அந்த அளவுக்கார் பாரதிதாசன் அவர்கள் கவிதை உலகிலே யாரும் செய்யாத ஒர் அரும் பெரும் புரட்சியைச் செய்தார்; புரட்சிக் கவிஞர் என்ற

பட்டத்தையும் பெற்றுர். புரட்சிக் கவிஞர் செய்த புரட்சி என்ன?

பிற கவிஞர்களின் கவிதைகளோடு பாரதிதாசனின் கவிதைகளை ஒப்பிடும்போதுதான் பாரதிதாசன் செய்த புரட்சி புலனாகும். பாரதிதாசனுக்கு முன்னும் பல கவிஞர்கள் வாழ்ந்தனர்; பாரதிதாசனேடும் பல கவிஞர்கள் வாழுகின்றனர்; உடன் வாழ்ந்தவரிலே சிலர் மறைந்தும் விட்டனர். இவர்களில் பாரதிதாசனைத் தவிர்த்த ஏனையோரெல்லாம், தம் கவிதைகளை எதற்குப் பயன்படுத்தினார்? எவற்றைப் பற்றிப் பாடினார்?

அந்தக் காலத்திலே ஒருவன் கவிஞர் என்று பெயரெடுக்க வேண்டுமானால், அவன் கடவுளைப் பாடவேண்டும்; ஏதாயினும் ஒரு கோயிலுக்குத் தலபுராணம் பாடித்தரல் வேண்டும்; பாரதம், இராமாயணம் ஆகிய காதைகளின் கிளைக் கதைகளை விரித்துப் பாடவேண்டும்; பலவித சித்திரக் கவிகள் இயற்றல் வேண்டும்; தனிப்பட்ட செல்வர்களைப் புகழ்ந்து பாமாலைகள் தொடுத்தல் வேண்டும்; அப்படிப் பாடினாலும் மக்கள் எல்லோருக்கும் அஃதாவது குறைந்த தமிழ்க் கல்வியறிவு உடையவர்களுக்கு விளங்குமாறு பாடாமல், கற்றுவல்ல புலவர்க்கும் விளங்காத முறையிலே பாடவேண்டும். இவைதாம் பாரதிதாசனுக்கு முன்னுள்ள புலவர் ஸிலையும், அவர் காலப் புலவர் ஸிலைமையும் ஆகும்.

பாரதிதாசன் வந்தார்; பாடினார். எப்படி? யாரைப் பற்றி? பாரதிதாசன் முதலிலே தான் வாழும் சமுதாயத் தைப் பார்க்கார். சாதிபேதம், சம்யப்புமு, முட

நம்பிக்கையரவும், நீதிப் பிளைஞர்கள், வினாக்கள் பிளைஞர்கள், மூடப் பழக்கங்கள், சாக்ரரூதி பேரவூந்தார், காறல் மறுப்பு, பொருந்தாத் திருமணார், விருதோ ழூலம், மூடத் திருமணம் ஆசிய தீய உக்குதல் துப்பிர் சுருடுபாற், தையும் தமிழ் நாட்டையும் அளித்து எளித்துப் பார்த்துக் கீக் கொண்டிருப்பதைக் கண்டார் ; வினாக்களைப் போன்று ; அவற்றை எதிர்த்துப் புரட்சி முறைகள் கொண்டுவர் ; கண்டனக் குரல்களைக் கவிதைப்பாக்கி போடு மக்கள் முன்னே ஒடவிட்டார். சாரற்ற உக்குதலாக, முறைப் பகுத்தறிவை ஒழித்துவிட்டு இன்று சுருடுபாற்றுகின்ற துறைகளிலும் புரட்சி ஏற்படலாயிற்று.

“ கொலைவாளினை எட்டா—மிடு
கொடியோர் துயரறவே ”

இவ்வாறு புரட்சி செய்தார் சமுதாயம் கொடி போன்ற எதிர்த்துக் கவிஞர்.

கவிஞரின் காலத்தே காதலைச் சமுதாயம், ஒன்றுமிகுந்து வில்லை. அதனால் எத்தனையோ இளங் காறலைகள் தாம் காதல் சிறைவேறுமல் சாவைத் தழுவினார். திருக்கண்ட கவிஞர் நெஞ்சம் குழுறிஞர் :

“ காதலிருவர்களும் தம் கருத்தொருமித்துவின் வாதுகள் வம்புகள் என் ?—இதில் மற்றவர்க்கொன்று உண்டு; சூதுநிறை யுலகமே—ஏ துட்டு அறையே ! நீதிகொள் !.....”

“ இன்று தொட்டுப் புவியே—இரண்டு டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால்—நீ நிச்சயம் தோல்வி கொள்வாய் ! ”

இவ்வாறு பாடினார்.

ராஸீர் சமுதாயத்திலேயார் மூட்டிய வினையோ
வீஸ்ரீவர் அடக்கி ஒடுக்கி ஆமையாக்கி ஊமையாக்கும்
நாம்கள் இதையிருட் காலத்தே வந்து புகுந்தது;
வீஸ்ரீவர் மன்னைகச் சமுதாயம் கருதிற்று. இதைக்
நாம்பு கீழ்வரும் முறையில் புரட்சிப் பண் பாடினார்
கவிஞர்.

“ பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ
மன்னுக்குங் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
ஏண்டிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு;
புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய் தாலந்
நிலம் வளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே.”

கீழ்வரும் கவிதை பழுத்த கிழவனுக்கு வாழ்க்கைப்
பட்ட எழிற் குமரி ஒருத்திப் பொருந்தாத் திருமணத்
திட்டத்தை எதிர்த்து எழுப்பிய புரட்சிக் குரல்:—

“ மண்ணைய்ப்போக ! மண்ணைய்ப்போக !
மனம் பொருந்தா மனம் மண்ணைய்ப்போக !
சமுகச் சட்டமே ! சமுக வழக்கமே !
நீங்கள், மக்கள் அனைவரும்
ஏங்கா திருக்க மண்ணைய்ப்போகவே !”

கீழ்வருவது தொழிலாளின் சார்பிலே புரட்சிக்
கவிஞர் எழுப்பிய புரட்சிக் குரல்.

“ செப்புதல் கேட்பீர் !—இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதவின்

கப்பல்களாக—இனித்

தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்
இப்பொழுதே நீர்—பொறு

இன்பம் விளைந்திட உங்களின் சொற்றை
ஒப்படைப்பீரே—எங்கள்

உடலில் இரத்தம் கொழிப்பாரா அந்தே !”

மக்களிடையே காணும் ஏற்றத் தாழ்விழ்ரு முக்கிய
காரணம் சமயவெறியே என்பது எனினும் தாழ்த்தாதும்.
எனவே சமயம், அதன் சார்டான தோயில், நடங்கு.
குருக்கள் முதலிய எல்லாம் அவர்கள் தாழ்த்தும்
ஆளாயின.

“ அன்றும் வறுமை அகற்றுமல் அம்புவித்து,
கொள்ளைநோய் போல்மத்தைத் சூட்டியாறும்-வைத்துதூப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு போர்க்கவந்த வீரா, இளவீரா !”

“ சேசு முகம்மது என்றும் ! மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தவையீரும்
பேசி வளர்க்கின்ற போரில்—உன்
பெயரையும் சூட்டுவர் நீ ஒப்ப வேண்டாம் !
காசைப் பிடுங்கிடுதற்கே—பலர்
கடவுளைன்பார் ! இரு காதையும் முடு !
சூசி நடுங்கிடு தம்பி !—சூட்ட
கோயில் என்றால் ஒரு காதத்திலோடு !”

இனிவருகின்ற பாடல்கள் ஓரங்களும் புரட்சிப்
பெருமலையின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்லும்
அளவுக்குப் புரட்சி நெருப்பையும் பொறிகளையும்
அள்ளிப் பொழிகின்றன.

“ சாதிமத பேதங்கள் முட வழக்கங்கள்
 தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை
 ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம் ; பின்னர்
 ஒழித்திடுவோம் ; புதியதோர் உலகு செய்வோம் !
 பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
 பேசு சுயமரியாதை உலகு எனப்பேர்வைப்போம் !
 ஈதோன் ! சமூகமே, யாம் சொன்னவழியில்
 ஏறுநீ ! ஏறுநீ ! ஏறுநீ ! ஏறே !”

“ அண்டுபவர் அண்டாத வகைசெய்கின்ற
 அநியாயம் செய்வதெத்து ? மதங்கள் அன்றே ?
 கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
 கொழித்து விட்டோம் என்றிங்கே சுறுவார்கள்
 பண்டொழிந்த புத்தன், இராமாநுசன்,
 முகம்மது, கிறித்து—எனும் பலபேர் சொல்லிச்
 சண்டையிடும் அநியாமை அறிந்தா ரில்லை !
 சமூகமே ஏறுநீ, எம் கொள்கைக்கே !

இதுகாறும் விளக்கியவற்றுல் புரட்சிக் கவிஞர்
 என்ற புரட்சிப்பட்டம் புதுவைப் பாரதிதாசன் அவர்
 களுக்கே பொருந்தும் என்பது மட்டுமென்று. வேறெங்க்
 கவிஞரும் அதனைப் பெறுவதற்குத் தகுதி யுடையவ
 ரல்லர் என்பதும் மலையிலக்காம்.

இலக்கிய நயம்

கவிதைக்குரிய மூலப் பொருட்கள் பல ; அவற்
 றுள்ளே, இயற்கை தலையாயது என்னலாம். எந்தக்
 கவிஞருடையினும் சரி, இயற்கையைப் பற்றிப் பாடாமல்
 போகான். ஏனெனில் கவிதைக்குரிய உணர்ச்சியைத்
 தூண்டவல்ல பேராற்றல் அழகுக்கே உண்டு.

அழகு இயற்கையிலே சாணப்படும். இயற்கையின் பற்பல கோலங்களையும் அழகையும் நன்று இரு விழிகளாலும் அள்ளிப் பருகிய கவிஞருக்கிள் உள்ளத்திலே உணர்ச்சி வெள்ளம் போற் பெருக்குவது (1) ஒடும். அதனால் கவிதைகள் பல பிறக்கும். அவ்வாறு இயற்கையூற்றுக்குத் துய்ப்பத்திலே புரட்சிக் கவிஞர் இறந்தனர் ; சௌட்கை மிக்கவர். இதனால் அவர் இயற்கையாட்டு பற்றியிருந்து பாடல்கள் மிகப் பலவாம். அவற்றிலே ஒன்றிருண்டு வருவன :—

ஓளியும் குன்றும்

“ அருவிகள் வயிரத்தொங்கல் !
அடர்கொடி பச்சைப் பட்டே !
“ குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர் மணியின் குப்பை !
எருதின்மேற் பாயும் வேங்கை,
நிலவுமேல் எழுந்த மின்னால்
ச்சுருக்கலாம் ஓளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ !”

அழகு

“காலையினம் பரிதியிலே அவளைக் கண்டேன் !
கடற்பரப்பில் ஓளிப்புனலில் கண்டேன் ! ஏற்றச் சௌலையிலே, மலர்களிலே, தளிர்கள் தும்பில்
தொட்டிடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டான் !
மாலையிலே மேற்றிசையில் இளருகின்ற
மாணிக்கச் சுடரிலுவன் இருந்தான் ! ஒலங்காலையிலே, கிளைதோறும் கிளியின் சுட்டற்
தனில் அந்த ‘அழகே’ன்பாள் கவிதை தந்தாள்.”

உவமைச் சிறப்பு

“கவிதை எழுத வேண்டும் ; கவிதைக்குச் சிறப்பு மிகத் தருவது உவமை. உவமைக்கு என்ன செய்வது ? பண்ணைப் பாவலர்தம் பாக்களைத் துருவவேண்டும் ; அங்குக் காணப்படும் உவமைகளை உருவ வேண்டும் ; தம் பாடலில் செருக வேண்டும். பார்ப்போர் ஆகா ! என்ன உவமை ! எத்தகைய அழுகு உவமை ! என்று வியந்து கூறுவர் ; அவ்வளவிலே புகழ் ஒங்கும்” — இவ்வாறு பிற்காலத்தே சில புலவர்கள் எண்ணி, அவ்வாறே எழுதி வெறும் புகழ் பெறலாயினர்.

ஆனால் புரட்சிக் கவிஞரோ, அவ்வாறு செய்திலர் ; இயற்கையன்னையின் எழில் மாடத்துள் நுழைந்தார் ; அங்கு இயற்கையில் காணும் பொருள்களையே உவமையாக்கிக் கவிதைகள் பல புனைந்தார். இதனால் அவர்தம் கவிதையிலே உயிர் ஓட்டமும் ஒளியும் பின்னிப் பினைந்து கூட்சியளிக்கலாயின. சில எடுத்துக் காட்டுக் கள் கீழே தரப்பட்டுள்ளன.

நீர்—இலை—நீர்த்துளிகள்

“கண்ணடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணுத ஒளிமுத்துக்கள்
இறைந்ததுபோல் குளத்துத்
தண்ணீரிலே படர்ந்த
தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன்
ஏ வாவோடு வீடு சேர்ந்தேன்.”

விழுதும் வேரும்

“ தூலம்போல் வளர்கி ஓக்லூ
விழுதுகள் தூண்கள் ! ரூண்கள்
ஆவினச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர் ! ஓவோ ரா
வாவினத் தழரயில் ரீழ்த்து
மண்டிய பாம்பின் சுட்டும்
நீலவான் மறைக்கும் ஒய்தான்
ஒற்றைக்கால் நெடிய பற்றுப் ”

முடிவுரை

இங்நூற்றுண்டுத் தமிழ் நாட்டுக் கலைஞர்களிலே தனக்கெனத் தனிப் பாணியும், தனிப்பாலையும் கலைநூற்று துறையிலே வகுத்துக் கொண்டு, அவற்றிலே ஓயற்று பெற்று, தன்னைப் பின்பற்றிமும் ஒரு ஓயற்கால் கலைஞர் பரம்பரையையே தோற்றி விளங்குகின்ற ஓயுதைப் பாரதிதாசனுக்கே உண்டு.

பாரதிதாசனின் புரட்சிப் பண்களால் ஓயற்றுக்கால களின் கண்ணீர் கின்றது; குழந்தை மணம் மின்றது; கிழவன் மணம் குறைந்து வருகிறது. சமுதாயத்துக்கே மக்களை அரித்து வந்த மூடநம்பிக்கைகள், வூறியாகாடு முதலியன் கதிர் கண்ட பனித்துளிலோல டாய்ந்து; வருகின்றன.

தமிழ் மக்களுக்கும் மாணவர் சமுதாயத்துக்கும் கவிதைமேலே ஓர் தனியா வேட்கையும் வெறியும் ஏற்படுத்தியவர் பாரதிதாசனே. இளகி ஒளிரும் வெண் பொன் ஒழுக்கும் ஒண்மையும் திண்மையும் கொண்ட அவர்தம் கவிதைகள் மக்களிடையே நன்கு பரசீ புள்ளன.

அதுமட்டுமன்று ; பாரதிதாசனின் அடிச்சுவட்-கைப் பின்பற்றித் தோன்றிய இளங் கவிஞர்கள் இன்று மிகப் பலர். அவர்களுள்ளே சிறந்தவர்கள் கவிஞர்களான வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், முடியரசன், கதி. சுந்தரம் என்பவராவர். பாரதிதாசனைப் பின்பற்றி இன்னும் எத்தனையோ சிறுகவிஞர்கள் கவிதை புனைந்து வருகின்றனர். சுருங்க உரைப்பின் இப்பொழுது தமிழ் கத்தில் பாரதிதாசனின் கவிஞர் பரம்பரை, ஒன்று வாழ்ந்தும்வளர்ந்தும் வருகிறது. இத்தகைய பெருமை வேறெங்க் கவிஞருக்கும் இல்லை என்னலாம். தமிழ்க் கவிதை வரலாற்றிலே ஒரு புரட்சிப் பாதை ஒன்றைத் தொடங்கி வைத்து அதிலே பல கவிஞர்களுக்குத் தலைமை தாங்கி வெற்றி நடைபோட்டு வாழும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குத் தமிழிலக்கிய வரலாற்றிலே ஒரு பெரும் இடம் உண்டு. அந்த இடம் பொன்னென்முத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இடமாகும்.



4. நாமக்கல் கவிஞர்

முன்னுரை

தமிழகத்துக்கு விடுதலைப் போராட்டத்தோல் விளைந்த நன்மைகள் பல. விடுதலைப் போராட்டத்துக்குத் துறைகள் தந்த கொடைகள் பல; வாரி வழங்கிய வீரர்கள் பலர். அவர்களிலே அரசியல் அறிஞர் உளர்; போராளியர் உளர்; தமிழறிஞர் உளர்; கவிஞர் உளர். அத்துறையை கவிஞர்களிலே ஒருவர் தாம் நாமக்கல் கவிஞர். நாமக்கல் கவிஞர் அவர்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் தான் கவிதைகளை நன்கு பயன்படுத்தினார். அயலரா் ஆட்சியிலே உரிமை இழந்து, உடைமை இழந்து. செல் வாக்கை இழந்து, கோழைகளாகவும் மோழைகளாகவும் நாட்டுமக்கள் வாழ்ந்தனர்; சிலை தாழ்ந்து தலைவரிழந்து உலனினர்; ஏனைய நாட்டுமக்கள் எல்லோடும் வீறு கொண்டு பெருமையோடு வாழ இந்தாட்டு மக்கள் மட்டும் தம் பண்ணைப் பெருமை இழந்து பிளம்போல வாழ்ந்தனர். இவ்வாறு உணர்ச்சியற்ற மக்கள் நாமக்கல்லார் தம் விடுதலைச் சுடர்விடும் கவிதைகளைப் படித்தனர்; படிக்கக் கேட்டனர். அவர்தம் நாடி நரம்புகள் எங்கும் நாமக்கல்லார் தம் கவிதைத் தேரிலே குழைத்துக் கொடுத்த விடுதலை உணர்வாம் மருந்து சென்று பரவியது. கூனன் செங்கோலென நியிர்ந்தான்; கோழை வீரஞகமாறினான்; பூனையென இருந்த மக்கள் புனையென பார்வினார். அஞ்சளாகான்; காய்த்திரு நாட்

டின் அடிமைத் தளையை ஒடித்தெறிய உணர்வு கொண்டனர் ; கடலெனக் கவிதை பாடி விரைந்தனர் ; கண்ணீரும் செங்கிரும் கொட்டினர். முடிவில் நாடு விடுதலைப் பெற்றது. தங்களுக்கு விடுதலை யுணர்வு ஊட்டிய கவிதைகளை மாரியெனப் பொழிந்த நாமக்கல் கவிஞரை மக்கள் மனமாறப் போற்றினர் ; உச்சிமீது ஏற்றி மெச்சினர். அரசவைக் கவிஞராகவும் ஆக்கி அகமும் முகமும் மகிழலாயினர். இத்தகைய சிறப்பும் சிரும் பேரும் செழிப்பும் கொண்டவராய் இன்றும் நம் மிடையே உலவும் கவிஞர் பெருந்தகையாம் நாமக்கல்லார் அவர்களைப் பற்றியது இக்கட்டுரை.

கவிஞர்தம் வாழ்க்கை வரலாறு

கவிஞர் பிறந்த ஊர் மோகனூர். அவ்ரூர் சேலமாவட்டத்தைச் சேர்ந்ததாகும். கவிஞரைப் பெற்ற பெருமை வேங்கடராமன். அம்மணி அம்மையார் ஆகியோரைச் சாரும். கவிஞர் பிறந்தது 1888-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் நாளாகும். கவிஞர் தம் பெற்றேருக்கு எட்டாவது பிள்ளையாகும்.

பிறந்த கவிஞர் பள்ளிப்பருவம் அடைந்தார். கல்வி தொடங்கும் நாள் வந்தது. கவிஞர் வீட்டிலே உற்றிரும் உறவினரும் கூடினர். பெற்றேர் முகத்திலே பெருமகிழ்ச்சி கூத்தாடியது. வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.. அந்த நல்ல நாளிலே பழனி ஆசிரியர், சண்முகனர் கவிஞருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.

திங்கள் சில உருண்டோடின. கவிஞர் நாமக்கல் சென்று வந்கள் நம்மாம்வார் பள்ளியிற் சேர்ந்தார்.

நடுஷிலைப் பள்ளியிலே படிக்கும் பொழுது கவிஞருடன் கணக்குப் பினக்கம் கொண்டது. ஒவியம் கவிஞர் உள்ளத்தைக் கவர்ந்தது. எனவே கணக்கில் நவாறிஞர் : கணக்குக்குரிய நேரத்தை ஒவியம் ஈரைவதிலே கழித்தார். அதனால் ஆசிரியரிடம் கவிஞர் பெற்ற பரிசுகள் பல. பரிசு எது ? பணமா ? நூலா ? பிரம்பாடி கள் ! கணக்குத் தவிரப் பிற பாங்களிலே கவிஞர் முதன் மாணக்கராக விளங்கினார்.

மூன்றும் படிவத்தை முடித்ததும் கவிஞர் தொழையிலே விளங்கிய கல்லூரி ஒன்றிலே பாங்காவது படிவத்தில் சேர்ந்தார். நான்காம் பாடிவதற்குப் போல ஒவிய ஆசிரியராக விளங்கிய கோபாலர் எண்டுபால் கவிஞரின் ஒவிய உணர்ச்சி கிளரப்பட்டது. தட்டுபோயிலே கவிஞர் முன்னணியிலே நின்றார். ஆவியியார் கவியாடு கவிஞரைப் புகழ்ந்து இருநூல்களைப் பிரிவாகவும் அளித்து ஊக்கினார்.

இங்ஸிலையில் ஆண்டுதோறும் நன்றாய் பாடத்து வகுப்புக்களை வெற்றியுடன் கடந்து நன்றி இறுதி வகுப்பை அடைந்தார். தேர்வுக்காலம் ஸெருங்கியது. கவலை கொண்டு கணக்கைப் படித்தார். ஆங்கிலத்தையும் தமிழையும் ஓரளவுக்கே படித்தார். மய்க்கி ? இறுதியில் தேர்விலே கணக்கில் தேறினார். தமிழும் / ஆங்கிலமும் அவரைக் கைவிட்டுவிட்டன. தாய் மொழியிலும் தேரூரை கவிஞரை வாட்டியது. மற்றபடியும் தேர்வு எழுதினார் ; வெற்றி பெற்றார்.

உயர்நிலைப் பள்ளிப் பாடப்பு முடிந்ததும் கவிஞர் திருச்சியிலே தோற்றுவிக்கப்பட்ட சபர் கல்லூரியிலே

முதல் வகுப்பிலே சேர்ந்தார் ; கல்லூரிப் படிப்பிலே ஆர்வம் மிகக் கொண்டார். அதனால் கவிஞரே எல்லாப் பாடங்களிலும் முன்னணியில் நின்றார். என்றாலும் கவிஞரால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. இரண்டாவது ஆண்டிலே காதுவலி கவிஞரை வாட்டியது. அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. காது வலி நின்றது. ஆனால் வலிசின்றபின் காதே செவிடுபட்டது.

இங்கிலையில் கவிஞர் மணமகனாகும் பேறு முத்தம்மாள் என்னும் அம்மையாருக்குக் கிடைத்தது.

கவிஞருக்குத் தற்போது வாழ்க்கைப் பொறுப்பு வந்துவிட்டது. வாழ்க்கையை நடாத்தப் பொருள் வேண்டுமல்லவா? எனவே தந்தையார் தன்மகன் ஏதாவது வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணினார் ; எண்ணியாங்கு முயன்றார் ; முயற்சியின் பயனாகச் சென்னைத் தலைமைக் காவலத்திகாரி கவிஞருக்குத் தொடக்கத்திலே காவல் தலைவர் பதவித்தருவதாக வாக்களித்தார். கவிஞரின் தந்தைக்கு மகிழ்ச்சிதாங்க முடியவில்லை.

ஆனால் கவிஞருக்குத் தந்தை தேடிய வேலை அறவே பிடிக்கவில்லை. செவிட்டுக் காது, அடிமையை வெறுக்கும் உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்து கவிஞருக்கு வேலையிலே வெறுப்பை ஏற்படுத்தின. வேலைக்காகச் சென்னை செல்ல வேண்டிய நாள் நெருங்க நெருங்கக்கவிஞருக்கு வருத்தம் மிகுந்தது ; தந்தைக்கு மகிழ்ச்சி மிகுந்தது. முடிவில் சென்னை செல்வதற்கு முன்னாள் கந்தைக்குத் தெரியாமல் தமக்கை ஊராம் கருருக்குச் சன்றுவிட்டார்.

பிறகு தாதையின் நண்பர் ஒருவர் மூலம் நம் கவிஞருக்கு சில வருமானத்துறையிலே எழுத்தராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. இடைத்து வேலையையும் கவிஞர் ஒழுங்காகச் செய்யவில்லை; வேலையை விரைவில் முடித்துவிட்டு விளையாடுவார்; வேலையை இடையிலே நிறுத்திவிட்டு ஒவியம் வைக்கார். இதனால் மேல் அதிகாரி கவிஞரை வெறுத்தார். அதனால் விரைவிலே கவிஞர் வீடு திரும்பும் விலை ஏற்பாட்டு. வீடு திரும்பிய கவிஞருக்குத் துங்காறுவார் வொசுடமாலை குட்டினார். பின்னர் கவிஞர் ஆசிரியாடுவார். அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை.

கவிஞருக்கு நிலையில்லா வாழ்வும் இந்தியாற்ற நேரமும் கிடைத்தபோதிலும் அவர் தும் நூலியப் புலமையை வளர்த்துக்கொண்டே வந்தார். கவிஞர் வரைந்த ஒவியங்களுக்கு மத்திப்பு மிகலாயிர்க்கு. குலகர், விவேகாநந்தர், இராமகிருட்டினர் போன்றெடுப்புகள் கணக்கு கவிஞர் வரைந்தார். இதனால் கவிஞரும் து மிகுந்த வருவாய் கிடைத்தது.

இந்நிலையில் கவிஞருக்கு இந்தியாவை ஜூன்டு கொண்டிருந்த ஐந்தாம் சார்ச் மன்னரும்கு, முடிகுட்டு விழா வந்தது. கவிஞர் மன்னர்தும் முடிகுட்டு விழாவுக்குரிய படம் ஒன்றை வரைந்தார். அங்காலை சென்னை மாங்கிலத்திலேயே சிறந்து விளங்கிய பொறிஜூயல் வல்லுநர் திருவாளர் பா. பே. மாணிக்கநாயகர் என்பவரின் தொடர்பு கவிஞருக்கு இருந்தது. நாயகர் அவர்கள் நல்ல தமிழ்ப்பற்றுள்ளும்கூட... அவருடன் நம் கவிஞர் தாம் வரைந்த முடிகுட்டு விழாப் படத்தை எடுத்துக் கொண்டு டில்லி சென்றார். முடிகுட்டுவிழா

நடந்து. கவிஞரின் பாடம் காட்சிக்கு வைக்கப்பட்டது. கல்லூரி கல்லூரிகள் வியப்பிலே மிதந்தன. தங்கப் பூர்வைப் பிராகுந் தரப்பட்டது.

பாடம் கவிஞரைப் புகழ்ந்தது. மறுமுறை திருச்சி பாடம் நடந்த மாநாடு ஒன்றிலேயும் கவிஞர் படங்கள் பிரிசு பல பெற்றன. இவ்வாறு ஒவியப்புலமை கவிஞருக்கு அளித்த பரிசுகள் மிகப்பலவாகும்.

வங்காளப் பிரிவினை ஏற்பட்ட காலத்தே நாடெங்கும் சினர்ச்சி பல நடைபெற்றன. கோகலே, திலகர் போன்றேரின் உரைகள் விடுதலைத் தீக்கு விறகாக அமைந்தன. அந்தத் தீயிலே கவிஞரும் வீழ்ந்தார். அவ்வாறு வீழ்ந்தவர் பிறகு எழவில்லை. விடுதலையுணர்வு கவிஞரை வெறியராக்கியது. கவிஞர் ஊர் பலசென்றார்; வீரப் பேச்சுக்களை நீகழ்த்தினார். மக்கள் பலாப்பழத்தை ஈக்கள் மொய்ப்பது போலக் கவிஞரை மொய்த்தனர். விடுதலைப் போரை நடத்தும் இயக்கத்துக்குப் பலதடவை பொருள்களைத் திரட்டித் தந்தார். அவ்வப்போது நடைபெற்ற அரசியல் மாநாடுகளுக்குச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இங்கிலையில் விடுதலை இயக்கம் பிளவுண்டது. திலகர் கட்சி, கோகலே குட்சி என்ற இரு கட்சிகள் ஏற்பட்டன. கவிஞர் முன்னவர் கட்சியை ஆதரித்தார். அதனால் பின்னவர் கட்சியைச் சேர்ந்த காந்தியைக் கவிஞருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பின்னர் காந்தியின் உண்மை வாக்கிலும் தூய போக்கிலும், கவிஞர் மனம் பறிகொடுத்தார்; காந்திப் பித்தரானார். பிறகு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்றார். அங்குக்

கப்பலோட்டிய துமிழர் வ. உ. சி., முனிவர் சுத்தான்தூ
பாரதியார் முதலிய பெரியவர் களின் நட்புக் கவிஞருக்கு
எற்பட்டது. நான் பல சென்றால் வொருமக்கள்
கவிஞரின் தொண்டை உணர்ந்துவர் ; போற்றினர்
அதனால் கவிஞர் போட்டியிலிர் வேலாம் நகர்மங்களைக்
கழகத்து உறுப்பினரானார். ஒருஏற்காலை கவிஞர் யூரான்டுக்
காலம் வேலூர்ச் சிறையிலே யாட்டார்.

கவிஞர் நாட்டு வாழ்வில் நினைவு காலத்தே
நாடகத்திலும் ஈடுபாடு கொண்டார் ; ஜாத்திரங்களே
பாடப்படும் சந்தப் பாக்கள் கவிஞர் உள்ளற்றாது
கவர்ந்தன. அதனால் கவிஞரும் ஒவ்வொரு நாட்டிய
இசைப் பாக்களை ஆக்கினார். அக்காலை ஜாத்திரங்களே
மன்னராகத் திகழ்ந்த கிட்டப்பாடுக்குக் கவிஞர்
பாடல்கள் என்றால் தனி விருப்பம். பிறகு நால் ஒவ்வொ
கவிஞரீ யாத்தார்.

அக்காலத்தே ஒருமுறை தூத்துக்குடி பாடுகளிலே
கோகலே கவிதைப் போட்டி ஒன்று நூல்போற்றது.
கவிஞர் அதிலே கலந்தார். பரிசும் பெற்றார். பிறகு பல
சிறந்த கவிதைகளை இயற்றலானார்.

கவிஞரின் கவிதைகளிலே ஈடுபட்ட மக்கள் அவரை
நாமக்கல் கவிஞர் என்ற பட்டப் பெயரிட்டு அழைத்
தனார். அப்பெயரே பின்னார் பரவலாயிற்று. இராச
கோபாலாச்சாரியார் போன்றவர்கள் கவிஞரின் பாடல்
களிலே ஈடுபட்டுப் புகழலானார்கள். கவிஞரின் “கத்தி
யின்றி இரத்தமின்றி” என்ற பாடல் அவரைத் “தேசியக்
கவி” யாக்கிற்று.

கவிஞர் யாத்த நூல்கள்

நாமக்கல் கவிஞர் தனது பாமாலைகளால் தமிழன்னையைப் பல படப் போற்றியுள்ளார். தமிழகக் கவிஞர்களிலே, அஃதாவது இருபதாம் நூற்றுண்டுத் தமிழ்க் கவிஞர்களிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தமிழ் நூல்கள் எழுதிய பெருமை நாமக்கல் கவிஞருக்கு உண்டு. ஆனால் தமிழகக் கவிஞர்களிலே ஏனைய கவிஞர்களுக்கு இல்லாத ஒரு பெருமை, சிறப்பு இக் கவிஞருக்குண்டு. அதுன்து?

ஏனைய கவிஞர்கள் எல்லோரும் கவிதை நூல்களைத் தான் சிறைய எழுதினரே தவிர உரைநடை நூல்களை அவ்வளவாக எழுதவில்லை. பாரதிதாசனுரைப் பொறுத்த அன்னிலே, ஓர் முப்பது பக்கமே உரைநடை எழுதி இருக்கிறார். தேசிக விநாயகம் பிள்ளை யவர்கள் உரைநடை நூல் ஒன்றே எழுதியுள்ளார். ஆனால் நாமக்கல் கவிஞர் உரைநடையிலே பெரும்பெரும் நூல்கள் எழுதி புள்ளார். அவைகளிலே இரண்டு நூல்கள் மட்டும் மிகச் சிறந்த நூல்களாகும். அவ்விரண்டு நூல்களில் ஒன்று நிறைப்படமாக்கப்பட்டு வெற்றியோடு ஒடியது நாமறிந்த தொன்றே. தமிழன் இதயம், கீர்த்தனைகள், மிழ் மொழியும் தமிழரசும், தாயார் கொடுத்த தனம், மிழ்த்தேன், சங்கொலி, கவிஞன் குரல், இசைத்தமிழ், அவனும் அவனும், இலக்கிய இன்பம், காந்தி அஞ்சலி, என்கதை, மலைக்கள்ளன், காந்தீய அரசியல், வள்ளுவர் உள்ளம், திருவள்ளுவர் திடுக்கிடுவார், ஆரியராவது திராவிடராவது, பிரார்த்தனை, அரவணை சுந்தரம், சங்கிலிக் கறுப்பன் முதலியவை தமிழ்ப் பெருமக்களுக்குக் கவிஞர் அளித்த பரிசுகளாம். இன்னும் பல பரிசுகளையும் கவிஞர் ஸ்ரீபார் என நாம் எதிர்பார்ப்பின் அது பிழையன்றும்

மறகுறிப்பிட்ட நூல்களிலே கவிஞர்க்குப் பேரும் புகழும் கவிதை, உரைநடை ஆகிய இருதாறகளிலும் அள்ளித் தந்த பெருமை தமிழன் இதயம், அவனும் அவளும் என்ற கவிதை நூல்களுக்குப், மலைக்கள்னன், இலக்கிய இன்பம் என்ற உரை நூலைக்குப் போய்ச் சேரும். ஏனையவை காலவெள்ளத்திலே நிற்குப் பூர்வம் பெற்றவை அல்ல.

தமிழன் இதயம் என்ற நூல் ஓரு பாற்றுதாறு ஆகும். பெரும்பாலும் விடுதலைப் பீடியாட்டுத்தின் போது கவிஞர் அவர்களால் நாட்டு மக்களுக்கு விடுதலை வெறி உண்டாக்கப் பாடிய பாடல்களும், காந்தி. வ. வே. சு., வ. உ. சி., பாரதி போன்ற பிரபுவிடலை வீரர்களைப் பற்றிப் பாடிய பாடல்களும், அந்தப்பிரபு போன்ற விழாக்களின் போது பாடிய பாடல்களும், பிரபுவப்பான் சிகிச்சிகளின் போது பாடிய பாடல்களும் சேர்ந்த தொகுதியே தமிழன் இதயம் என்ற நூலாகும்.

நாமக்கல் கவிஞரை நாட்டுமக்களுக்கு முறைமுறை அறிமுகப்படுத்திவத்த நூல் அந்நூலே. நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை விடாம்போல ஏற்றியது ஆலும் அதுவே. நாட்டுமக்களுக்கு என்றார் கவிஞரை சினைவு படுத்திக் கொண்டிருக்கும் நூலார் அதுவே. நாட்டு மக்களின் நெஞ்சத்திலே கவிஞருக்கு அறியாத ஓர் இடம் அமைத்துக் கொடுத்து பொடிமுடைய யடையதும் அந்நூலே.

அவனும் அவளும் எப்பது உரைப்பாட்டு மடையால் ஆக்கப்பட்டு ஒரு நெடுங்கதையாகும்(நாவல்). காலஞ் சென்ற கவிஞர் பாரதியாருக்குப் பல வேட்கை

கள் உண்டு. அவற்றுள் ஒன்று “எளிய சொற்கள், எளிய நடை, மக்களை எளித்து கவரவல்ல இனிய ஒலி நயம், ஆகியவற்றின் அடிப்படையிலே பல கவிதை நூல்கள். உருவாக்கப்படல் வேண்டும் : அவ்வாறு செய்து தருவோன் தமிழ் மொழிக்குப் புத்துயிர் நல்கிய வித்தகன் ஆவான்” என்பதாகும். பாரதியார் அவ்வேட கையின் காரணமாகவே ‘குயில்’ பாடினார்; ‘பாஞ்சாலி சபதம்’ செய்தார்; ‘கண்ணன் பாட்டுப்’ பாடினார்.

பாரதியார் கொண்ட இதே வேட்கையை நாமக்கல் கவிஞரும் கொண்டார் ; அதுமட்டுமன்று ; அந்த வேட்கையை வினைப்படுத்தவும் வேண்டும் என எண்ணினார். வேட்கை, வினைப்படுத்தும் எண்ணம் ஆகிய இரண்டி னுக்கும் பிறந்த செல்வக் குழந்தையே “அவனும் அவனும்” என்ற கவிதை நெடுங்கதை யாகும்.

இந்நூல் படிக்கச் சுவை மிக்கதாகும் ; கதைப் போக்கு நன்கு அமைந்துள்ளது. பா நடை ஓரளவுக்குத் தங்கு தட்டயின்றிச் செல்லுகிறது. எல்லோரும் படித்துச் சுவைக்க வேண்டியதொரு சீரிய’ நூல் இது என்பதில் ஜயமில்லை.

மலைக்கள்ளன் என்பது உரைநடையில் அமைந்த ஓர் அழகிய நெடுங்கதையாகும். தமிழகக் கவிஞர் களிலேயே இவ்வளவு அழகிய ஒரு நெடுங்கதை (நாவல்) நூல் எழுதியவர் நாமக்கல் கவிஞரே. நூலைப் படிக்க எடுத்துவிட்டால் உண்வை மறப்போம் : உறக்கத்தைத் துறப்போம் ; இடு, விழுங்காலும் அசையோம். நூலை முடித்தால் ஒழிய நாம் எழுங்கிரோம்.

அந்த அளவுக்கு மலைக்கள்னின் கதைப் போக்கு அமைந்துள்ளது. கதைப்போக்கு மிகவும் சுறையுள்ளது. ஒரு சிகழ்ச்சி முடிந்த பின்னர் அடுத்து நூட்டபெறுவது எது என்பதை அறியப் பெரிதும் நாம் ஆசை கொள்வோம். சிகழ்ச்சிகள் மிகவும் அழகாகவும் இன்னிப் பினைந்து செல்லுகின்றன. ஒரு சிகழ்ச்சியின் முடிவிலேயே மற்றொரு சிகழ்ச்சிக்குரிய விழை, விளைத்துக்கப்பட்டுள்ளது, அது மிகவும் பாராட்டிருக்கிறது.

மலைக்கள்னின் அருமையை அறிந்து நூட்டப் போக்கு உலகத்தார் அதைத் திரையிட்டு நாட்டு மக்கள் அறிவு வரும் கண்டு களிக்க எண்ணினர். விடுத்துப் போக்கு கதை வசனம் கலைஞர். மு. கருணாங்கி அவர்கள் வாட்டுத் தந்தார். புரட்சி நடிகர் நடித்தார். படம் தென்னிடம் நூட்டப் பல்லாயிரம் மக்களின் பாராட்டுதலிப் பொற்றுகிறார்.

‘மேலை நாட்டிலே, குறிப்பாக ஆங்கில ஜார்ஜ் கலைஞர்களாக விளங்கியவர்களே இலக்ஷ்மி திருமூய் வாளர்களாகவும் விளங்கியதுண்டு. அவ்வாறு விளங்கிய வர்களிலே குறிப்பிடத்தக்க சிறுப்புணர்ப்பாளர்கள் காலரிட்ச், மாத்யூ அர்னல்டு. கேர்ட்ச்செர்த்து என்பவராவர்.

அவர்களைப் போன்ற திறஞ்செக் கவிஞர்கள் தமிழகத்திலே நாமக்கல் கவிஞரைத் தவிர வேறுயாரும் இல்லை என்று கூறிவிடலாம். நாமக்கல் கவிஞரின் திறஞ்செக் திறத்தை வெளிப்படுத்தும் நூலே ‘இலக்கிய இன்பம்’ என்பதாகும்.

இந்நால் கம்பன் கவித்திறத்தைக் கவிஞர் சுவைத்த முறையைக் காட்டும் நாலாகும். இதன் மூலம் கவிஞருக் குப் பாட மட்டுமன்று, பிறர் பாடிய பாக்களைச் சுவைக்கவும் முடியும், சுவைத்த முறையை உரை நடையில் பிறர்க்கு எழுதிக் காட்டவும் முடியும் என்பதை நாமக்கல் கவிஞர் அவர்கள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். திறனைய்வுக்களை வரலாற்றில் இந்நால் ஓர் சீரிய இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

கவிஞரவர்கள் அண்மையிலே திருக்குறளுக்கு ஒரு புத்துரை எழுதி வெளியிட்டுள்ளார். அதனைப் பல பேர்நினர்களும் புகழ்ந்துள்ளனர். அவ்வரைமூலம் கவிஞரவர்கள் திருக்குறளிடத்திலே கொண்ட ஈடுபாடும், அதிலே அவர்கள் அடைந்த புலமையும் நன்கு விளங்கும்.

இலக்கிய நயம்

பாட்டுக்களுக்கு உயிரும் ஒட்டமும் அளிக்க வல்லது ஒவியாகும் (Rhythm). உரைநடையினின்றும் பாட்டைப் பிரித்துக் காட்ட வல்லதும் இந்த ஒவியே. பாட்டின் உயிர்போல விளங்குவதும் இந்த ஒவியே. பாட்டின் பொருள் ஒருவனுக்குத் தெளியாமல் இருக்க வாம். அந்தப் பாட்டின் கருத்து, கேட்போர்க்கு விளங்காமல் போகலாம். ஆனால் அந்தப் பாட்டில் என்ன உணர்ச்சி யடங்கியுள்ளது என்பதைப் பாட்டைப் படிப்போரும் கேட்போரும் தெள்ளத் தெளிய உணர்ச்சு சொள்ள முடியும். அவ்வாறு கற்றிரும் கல்லாதாரும் பாட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள உணர்ச்சியை நன்கு உணர்ந்துகொள்ள வைப்பது, உணருமாறு செய்வது

பாட்டி லே ஊடருனி சிற்கும் ஒலியமைப்பே யாகும்.
ஒலியமைப்புக்கு அந்த ஆற்றல் அமைந்து கூடப்பது
அறிந்து இன்புறுதற்குரியதாகும். உறங்காது ஒலமிடும்
குழங்கையை அப்படியே ஆழந்து உறங்கக் கொய்வாது
இந்த ஒலியே. போர்க்களத்திலே விரலூட்டுவதும் இந்த
ஒலியே; கலிங்கத்துப் பரணியிலே இந்த ஒலியின்
ஆற்றலையும் அருமையையும் நன்கு கண்டு களிக்கலாம்.

இத்தகைய ஒலிக்குப் பொதுமக்கள் எனிலுமே
வயப்படுவர். அவர்களை வயப்படுத்தி விடுதலைப்
போராட்டத்திலே ஈடுபடுத்த என்னிய நாமக்கல்
கவிஞரவர்கள் அவர்கள் உள்ளத்தை எனிலுமே கண்டிரு
இயக்கவல்ல எனிய சந்தங்களை அமைத்துப் பால்கள்
பல இயற்றினார். நாமக்கல்லார் பாடல்களிலே ஒத்துர
சிறப்பே குறிப்பிடத்தக்கது.

“தமிழன் என்றெரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்.”

“படித்துப் பழகாத பாமராக்கும்
பாடிப் பருகாதில் சேம மிருக்கும்
ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை;
ஊன்றிப் பதங்கூட்டும் பந்தனமல்ல.”

“மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
நுக்கமான கள்ளினைத்
கொலைப்பதே துரைத்தனம்.”

நாமக்கல் கவிஞர் அவர்கள் பாடிய சந்தப் பாட்டுக் களிலே மிகவும் சிறங்க பாட்டு என்று நாட்டு மக்களால் போராட்டப் பட்ட பாட்டு வருமாறு :—

“ கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர ”

(கத்தி)

ஓண்டியண்டி குண்டுவிட்டு
உயிர்பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத
சண்டையொன்று புதுமையே ”


இந்தப் பாடல் 1930-ஆம் ஆண்டிலே காந்தி யாதிகள் தொடங்கிய உப்புக் காய்ச்சுப் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடல் இதுவாகும்.

அக்காலத்தே இப்பாடல் மிகுந்த வரவேற்கப்ப பெற்றது. மேலும் பல இளைஞர்களை இப்போராட்டத் திலே ஈடுபடுத்திய பெருமையும் இப்பாடலையே சாரும்.

முடிவுரை

விடுதலைப் போரிலே விளைந்த பயன்களுள் ஒன்று நாமக்கல் கவிஞர் தோன்றியமையாகும். மாண்பு மிகு இக் கவிஞருக்கு விடுதலை பெற்ற அரசாங்கம் ‘அரச வைக் கவிஞர்’ என்ற பட்டத்தை அளித்துப் பெருமைப் படுத்தியது. குறிப்பிடத் தக்கதாகும்.

PUBLIC / வாழ்க நாமக்கல் கவிஞர்!



2 JUL 1953

4.000